



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,902 — FRIDAY, MARCH 9, 1956

(Published by Authority)

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officers :—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
Land Sales by the Government Agents : —		North-Western Province	—
Western Province	—	North-Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamuwa	—
Northern Province	—		
Eastern Province	—	Land Acquisition Notices	877
North-Western Province	—	Notices under the Land Development Ordinance	—
North-Central Province	—	Land Redemption Notices	—
Province of Uva	—	Miscellaneous Land Notices	886
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains Applications for Public Carriers' Permits for use of Lorries for Fee or Reward, &c.

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 73 OF 1956

Reference No. L. H /B 100/J 55 E 488.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, March 6, 1956

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

SCHEDULE

I
Government Agent, Assistant Government Agent
or other authorized officer

II
Description of Land

The Government Agent, Kalutara District, or
other officer authorized by him

An allotment of land called Katukurundekele *alias* Katukurunda Mandiya Hena, in extent 6A 3R 30P, situated in Kumbukke Village, Raigam Korale, Kalutara District; surveyed and described as lot 1 in preliminary plan 16,647 (Crown land under lease)

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion, in extent about 3 acres from the land called Millagahawatta, situated at Nawala, within the Urban Council limits of Kotte, Colombo District; and bounded as follows —

North by Galpotta Road and wasteland (U. C. Kotte);

East by land called Siyambalagahawatta bearing assessment No 11, Circular Road, claimed by G. Maria Perera and others and the land called Millagahawatta, bearing assessment No 477, Nawala Road and claimed by H. L. Perera,

South by the land called Millagahawatta, bearing assessment No 459, Nawala Road and claimed by Mrs T D. S. Siriwardena;

West by land called Millagahawatta (wasteland) bearing assessment No 441, Nawala Road, claimed by Mrs C F Jayasuriya and land called Ambagahawatta, bearing assessment Nos 27/1, 27 and 31/2, Galpotta Road, claimed by Mrs Hector Silva, H K Ernis Singho, and M L A Rodrigo and path (private)

Ref No J/55 S 460, R/Q 99.
Colombo, February 24, 1956

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

I, PUNCHI BANDA Bulankulame, Minister of lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about one acre from the land called Kahatagahawatta, situated in the village of Madurupitiya, Hapitigam Korale, Colombo District, and bounded as follows —

North by a portion of the land called Kahatagahawatta, claimed by Mr Gunapala Manchanayake;

East by the land called Pelahetiawatta claimed by Mr N Porolis Fernando,

South by the land called Pelahetiawatta claimed by Mr N. Porolis Fernando and a portion of the land called Kahatagahawatta, claimed by Mr K. S. Manchanayake,

West by a portion of the land called Kahatagahawatta, claimed by Mr K. S. Manchanayake and the land called Galabodawatta, claimed by S R Podmona

Ref. No. Q /B. 213/J 55 E 107.
Colombo, February 10, 1956.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

I, PUNCHI BANDA Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All that land called and known as Illagollewatta, in extent about 28 acres, situated in Megoda Kalugomuwa Village, Uda Palata Division, Kandy District, and bounded as follows —

North by ditch and land called Muruthagahakotuwa claimed by A G Sarana Duraya and others,

East by V. C road to Nilambe,

South by the land called Divalogodahena claimed by R M Mudiyanse and others and the land called Wariyagala Estate,

West by the land called Muruthagahakotuwehena claimed by W. G Kiri Duraya and others

Ref No J/J55 L 502 (VE)/LD. 4896
Colombo, December 22, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

I, PUNCHI BANDA Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Two allotments of land called Ganuwitharanhena and Bambaranugekumbura, totalling in extent 35 9 perches, situated in the village of Ududeniya, Kandukara Pahala Korale, Uda Palata Division, Kandy District, surveyed and described as lots 1 and 2 in preliminary plan A 2,245.

Ref No. LD 4779/J 54 L 81.
Colombo, February 10, 1956.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

LA/C 52.

I, PUNCHI BANDA Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Four allotments of land, totalling in extent 2A 1R 36 8P, called Manandeniyaowita and Kekunagahapollawa, situated in the village of Poddiwala, Village Headman's Division of Mattaka, Bentota Walallawiti Korale, Galle District, and more particularly described as lots 421½, 422, 423 and 424 in Supplement No 1 to F V. P 581

Ref No J55 E40.
Colombo, February 10, 1956

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

LA/C 77

I, PUNCHI BANDA Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Three allotments of land called Siddilebbe Padinchiunawatta and Illawelipathawela, totalling in extent 0A 1R 15 4P., situated in Welutara (Mushum) Village, Bentota Walallawiti Korale, Galle District; surveyed and described as lots, 1, 2 and 3 in preliminary plan A 1,479

Ref. No. J55 E42.
Colombo, February 10, 1956

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

LA/C 41

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion in extent about 13 perches out of the land called Anagewatta, situated in the village of Telikada, Ganga Boda Pattu, Galle District; and bounded as follows —

North and east by the land called Anagewatta,
South by the land called Potuliyadda,
West by Telikada Government Infant School premises

(2) A portion, in extent about 13 perches out of the land called Diyakadittawatta *alias* Hetngewatta, situated in the village of Telikada, Ganga Boda Pattu, Galle District, and bounded as follows —

North by Telikada Government Infant School premises,
East by the land called Anagewatta,
South and west by the land called Diyakadittawatta

Ref No J55 L381.
Colombo, February 10 1956.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

The land called Kehelgodawatta, in extent 03 perches, situated in the village of Kiyanduwa, Weligama Korale, Matara District, surveyed and described as lot 202 in Supplement No 1 to F V P 180

Ref No J 54 L 257—LB 2226 B
Colombo, February 10, 1956

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

LA 3156/J/AL/1070 (VE).

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

The land called Bandruppuwa Estate, in extent 178 A 0 R 36 P, situated in the villages of Bandruppuwa, Haldanduwa and Kirimetiyan West, Pitigal Korale South, Chulaw District, surveyed and described as lots 1, 2, 3, 4, 5 and 6 in preliminary plan No A 1,065

Colombo, February 10, 1956

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. R/Q 35.

I, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired

Preliminary plan No A 3,936 Situation—Kalubowila West

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Bulugahawatta, Assessment Nos 112/3, 112/4 and part of Assessment No 110/2, Anderson Road	Coconut garden contains 2 cadjan mud houses, 1 tiled masonry latrine, 1 earth well and 1 Chekku	W J H Rodrigo, 11, Rodrigo Lane, Dehiwala	2	2	18 01

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri on May 9, 1956, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 25, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, February 29, 1956.

A. S. NAVARATNARAJAH,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No QA 204/J/PI/252I.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan A 3,467 Village—Hiripitiya (part)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
1	Buluwehenalanda	Coconut garden with a permanent building, 2 permanent lavatories and a well	Edirisungha Pedige Obiya of Hotanpella, Minuwangoda	0	2	11 99

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Colombo Kachcheri, on April 23, 1956, at 9 30 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 12, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, March 3, 1956.

A. S. NAVARATNARAJAH,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No L H /B 60

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired.

Preliminary plan No A 3,446. Village—Wekada (Kalutara District)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Liyanaparangiyawatta, assessment Nos 19/1, 19/3, 19/4, and part of assessment No 19, Walapola Road	Garden contains coconut, mango, jak, ratadol, goraka and arecanut trees 40 years and 2 temporary buildings	Percy S Dias of Katubedda, Moratuwa	1	1	21 8
2	Liyanaparangiyawatta, part of assessment No. 13, Walapola Road	Garden contains coconut, nedun, ratadel and kottan trees 30 years	K A. R. Fernando of "Saman-paya", Wekada, Panadura	0	2	14 7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the office of the D. R. O., Panadura, on April 28, 1956, at 9.30 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 19, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, March 2, 1956.

R. L. BALASURIYA,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LH/A/292.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose.—

Description of the land to be acquired

P. P. A 3,721—Tebuwana Village, Iddagoda Pattuwa, Pasdun Korale West, Kalutara District, Western Province.

Lot	Name of Land	Description of Land	Name of Claimants	Extent		
				A	R	P
1	Kadawataowita	Garden contains coconut, jak, and mango trees 40 years	Mrs. M M Fernando Punchedipallyawatta, Maggona	0	0	20
2	Do.	Rubber 15 years	do	0	0	14
3	Do.	do	do	0	0	28 5
5	Do.	do	do	0	0	28 5
6	Kadawatowita and Miyangalla <i>alias</i> Uduwe Kadawaturana	Rubber 15 years	do	0	0	30
7	Miyangalla <i>alias</i> Uduwekadawaturana	Rubber 15-30 years	do	2	2	2
9	Miyangalla <i>alias</i> Uduwakadawaturana	Rubber 30 years	do	2	1	39
10	Miyangalla <i>alias</i> Uduwekadawaturana	Rubber 15-30 years	do	1	1	21
				7	0	23

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kachcheri, Kalutara, on May 1, 1956, at 9 30 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 23, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kalutara, February 28, 1956.

R. L. BALASURIYA,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD. 4814.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired.

An allotment of land called Ernestwood Estate (Bengurawatta), in extent 0A. 2R 0 9P, situated in Ellepologammedda Village, Palupattu West Korale, Pata Jumbara, Kandy District, Central Province, surveyed and described as lot 1 in preliminary plan No A 2,287, and presently claimed by M K. Mubalib of 640, Peradeniya Road, Kandy

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on April 25, 1956, at 11 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 18, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, March 5, 1956.

A. T. MURPHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LD 4817.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired

A portion of land called Diddeniya in extent 0A 0R 3 2P, situated in Hataralyadda Village, Pallepata Korale, Tunpanu Division, Kandy District, Central Province, surveyed and described as lot 48 in Supplement No. 2 to P. V. P. 204, and presently claimed by Rev. Sugathawansa Thero, Mahindarama, Hataralyadda, W. M. E. Wijeratna Banda and W. M. E. Nawaratna Banda of Hataralyadda.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri on April 20, 1956, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 13, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, March 5, 1956.

A. T. MURTHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No L. D. 4779/J 54 L 81

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired

All that portion of land in extent 0 A 0 R 21 2 P out of Ganuwatharanhena, and 0A 0R 14 7P, out of Bambaranugekumbura, situated in Ududeniya Village, Kandukara Pahala Korale, Uda Palata, Kandy District, and more fully described as lots 1 and 2 in P. P. A 2,345 Lot 1 is claimed by Haniffa Abdul Majeedu of Pallewela, Gampola, Samath Rosan c/o T. N. Samath, Sub-Inspector of Police, Slave Island, and Rahuna Samath Devi Nona of Naranwita, Ududeniya, Gampola. Lot 2 is claimed by Singankutty Arachchilage Mudalhamy of Demodarawatta, Gampola.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on April 20, 1956, at 2 15 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 13, 1956, the nature and their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, March 5, 1956.

A. T. MURTHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD 4815.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired

Two allotments of land called Tambalaketiya in extent 0 A 2 R 2 7 P, situated in Madugoda Village, Gampaha West Korale, Uda Dumbara Division, Kandy District, Central Province, surveyed and described as lots 1 and 2 in preliminary plan No. A 2,286, and presently claimed by H. D. Solomon Nanayakkara of Madugoda.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on April 25, 1956, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 18, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, March 5, 1956.

A. T. MURTHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LD 4822/J 55 L 165 VE

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired

All that portion of land in extent 8 A 2 R 35 P out of Castlemilk Estate, situated in Kahawatte Village, Kandukara Pahala Korale, Uda Palata Division, Kandy District, and more particularly described as lots 1 and 2 in preliminary plan No. 2,310.

Claimed by Messrs. Macwoods Ltd, P. O. Box No 91, Colombo

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on April 20, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 13, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, February 29, 1956.

A. T. MURTHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LD/LE 44

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose .—

Description of the land to be acquired

Name of land Bandarapitiya—lot 1 of P P A 2,306
 Extent . 33A. 3R. 36P
 Situation : In Haraggama Village, Diyatillaka Korale, Udahehaheta D. R O's Division, Nuwara Eliya District, Central Province.
 Description Patana contains 1 jak tree 30-40 years
 Claimants · Leelawathie Beddewela Kumarithamy Abeygoonasekara, Karandagolla
 Heirs of D M Abeygoonasekara, D A Abeygoonasekara, D W. Abeygoonasekara, D. C Abeygoonasekara, D S. Abeygoonasekara, Mis Laisa de Silva, c/o V. R Abeygoonasekara, 10/22, Maradana Road, Colombo.
 Heirs of Mis Elizabeth Gunatillake, Rose Villa, Panadura, C L Soysa, Administrator, David Gregory, Sugathadasa Soysa, V C Office, Hangurenketa

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at Hangurenketa Resthouse on May 3, 1956, at 10 30 a m , and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 20, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
 Nuwara Eliya, February 21, 1956

C J SERASINGHA,
 Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LA/C 71—J 55 E 175.

(Please quote reference to this number in all future correspondence)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose — viz , G/Dangahawila Government S M School.

As decided by the Hon'ble Minister of Lands and Land Development, by his Declaration No J 55 E 175 of October 26, 1955, published in *Government Gazette*, No 10,860 of November 18, 1955

Description of the land to be acquired .

D R. O's Division Wellaboda Pattu. V H's Division Dangahawila Village · Dangahawila
 Plan No Preliminary plan No A. 1,454

Lot	Name of Land	Description	Extent		
			A	R	P
1	Gorakagahawatta	Garden contains 44 rubber trees, 21 kitul trees, 2 domba trees, 15 maupedda trees, 21 godapora trees, 24 coconut trees, 12 jak trees, 4 ketahela trees, 1 goraka tree, 3 del trees, 1 pepalya tree, 5 dawata trees, 2 milla trees, 3 mango trees, 5 arecanut trees, 6 lime trees, 1 murunga tree, 1,300 cinnamon bushes	0	3	10 2
2	Deigahawatta	Garden contains 5 coconut trees, 1 bel tree, 2 kaju trees, 1 mango tree	0	1	23 4
3	Godellaudawatta <i>alias</i> Gorakagahawatta	Garden contains 7 coconut trees, 1 jak tree, 2 kitul trees, 1 arecanut tree	0	0	15 2
Total			1	1	8 8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Galle Kachcheri, on May 22, 1956, at 9 30 a m , and are hereby requested to notify to me in writing in person or by agent duly authorized as aforesaid (in duplicate) on or before May 14, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in respect of a claim should be produced at the inquiry.

The Kachcheri,
 Galle, March 2, 1956.

S S. H SILVA,
 Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LA 1,099

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose .—

Description of the land to be acquired

Preliminary plan No A 1,871

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Pampadichechan	Road	Thillampalam Kumarasamy of Nallur, Jaffna	0	1	22
2	Do.	do	(1) Ratneswary Sidamparanathar Chettiyar Sivagurunathar (minor) of Nallur, Jaffna	1	1	33
3	Do	Low jungle	(2) Gaurmanohari Sidamparanathar Chettiyar Sivagurunathar (minor) of Nallur, Jaffna	0	0	35
4	Do	Road	Thillampalam Kumarasamy of Nallur, Jaffna	0	0	8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Jaffna Kachcheri, on April 19, 1956, at 11 a.m , and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 10, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
 Jaffna, February 27, 1956.

W PATHMANATHAN,
 Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LF/A/3.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose. —

Description of the land to be acquired :

(a) Preliminary plan No A 2,013 Villages —Malikattidal, Chettukkulam and Thurukethuswaram

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Parangkamam	Wasteland contains 21 palmyrah trees 40 years old	The Trustees of Thurukethuswaram Temple Restoration Society	0 3 14
2	Do	Wasteland contains 2 permanent buildings and a masonry well	do.	0 0 38 8
3	Do.	Paddy field contains an underground pipe	do.	0 1 6 8
4	Neelankamam	do	Seemampillai Aiyadurai of Chettukulam, Malikattidal, Thurukethuswaram	0 0 19 7
5	Marukkadikamam	do	Sunnathamby Sellappah of Chettukulam, Malikattidal, Thurukethuswaram	0 0 4.2
6	Do	Paddy field contains an underground pipe	Seemampillai Aiyadurai of Chettukulam, Malikattidal, Thurukethuswaram	0 0 8 5
				<hr/> 1 2 12 <hr/>

(b) Preliminary plan No S 677. Village—Thurukethuswaram

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
23	Koviladikani	Wasteland contains an underground pipe	The Trustees of the Thurukethuswaram Temple Restoration Society	0 0 2
25	Do	Wasteland contains an elevated tank	do.	0 0 10
26	Do	Wasteland	do	0 0 2
27	Do	Wasteland contains and underground pipe	do.	0 0 6
				<hr/> 0 0 20 <hr/>

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the R D Society, Reading Room, Thurukethuswaram on April 26, 1956, at 2 30 p m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 19, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Mannai, March 1, 1956

W. PATHIRANA,
Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LD 3525—J 55 E 56.

(This reference should be quoted in all letters in this connection.)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., for Bt/Vembu Government Tamil Mixed School

Description of the land to be acquired

P plan A 1.227—Village—Vempu

Lot	Name of Land	Description	Claimant	Extent A. R. P.
1	Vompupoomi	Garden contains 4 coconut plants 1 year, flower plants and a temporary school building	Manikkapillaiyai Kovil, Vempu Village by its Trustees S Coomaraswamy, S Kandiah & K Seenthamby, all of Morokottanchena	0 2 25 3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Bt/Vembu Government Tamil School, on June 9, 1956, at 10 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 29, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,
Batticaloa, March 2, 1956

L. C. ABULFRAGASAM,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LD 3323—J 55 L 134 (VE.)

(This reference should be quoted in all letters in this connection.)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., for Vantarumoolai Village Expansion.

Description of the land to be acquired .

P plan A 1,199 Village—Vantarumoolai

Lot	Name of Land	Description	Claimants	Extent A. R. P.
1	Proctor Coomaraswamy's Estate	Coconut garden	Dr N Sabaratnam, Batticaloa	18 2 21
2	Do.	Coconut garden contains 12 coconut trees over 60 years and a mango tree over 50 years	Mr K N Coomaraswamy, Proctor, Batticaloa	0 0 29

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P
3	Proctor Coomaraswamy's Estate	Coconut garden 3-60 years contains mango and lime trees 3-10 years, masonry well and a new permanent building and 18 teak trees of about 10 years along the eastern boundary fence	Mr. K N Coomaraswamy, Proctor, Batticaloa	17 2 34
4	Do	Coconut garden contains 7 coconut trees over 60 years and 5 coconut trees 10-30 years old	do	0 0 30
Total				36 2 34

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Batticaloa Kachcheri, on May 10, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 30, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Batticaloa, March 2, 1956

L. C. AEULFRAGASAM,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No J 55 H 190/LL/A 5,857

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired.

Supplement No 3 to F V P 410—Gallella Village in Uda Pattuwa, Nawadun Korale, Ratnapura District.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P
56	Mullahena, Galaboda Estates	Rubber over grown with weeds containing 175 trees 25 years and a semi-permanent building. The semi-permanent building is occupied on lease by A. M. Gunaratne of Gallella	Messrs James, Finlay & Co, Queen Street, Colombo	4 1 20.2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Ratnapura Kachcheri, on May 3, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 28, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

Important.—All title deeds by which claimants claim possession or ownership of the lands to be acquired shall be produced at the time of the inquiry.

The Kachcheri,
Ratnapura, March 2, 1956

J. J. G. AMIRTHANAYAGAM,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No LM 5377

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which is required for a public purpose:—

Description of the land to be acquired

Plan No. P. P A 809 Villages—Lenagala Pahala and Polpita Pallé

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P	
1	Illukgolla Estate	Chena	Peerith Thamby Marikkar Mahadun Marikkar, Peerith Thamby Marikkar Mohammed Zuhair, Mahadun Marikkar Mohammed Moujood, Mahadun Marikkar Mohammed Zacky, Avulebbe Marikkar Mohammed Buhary, Avulebbe Marikkar Mohammed Mohudeen, Avulebbe Marikkar Mohammed Fuad, Avulebbe Marikkar Mohammed Kamal, Avulebbe Marikkar Mohammed Naffir, Avulebbe Marikkar Hawwa Umma, Avulebbe Marikkar Balkis Umma, Avulebbe Marikkar Ainool Zackiya, Dasima Lebbe Ponnii Umma, Moina Lebbe Muhandiam Mohammed Sali Muhandiram, Mohammed Sali Muhandiram Noor Hanida, Naina Lebbe Muhandiram Mohammed Abdul Hadi, Naina Lebbe Muhandiram Mohammed Sithi Zanuba, Nama Lebbe Muhandiram Mohammed Abdul Gaffai, Naina Lebbe Muhandiam Mohammed Abdul Musafir, Nama Lebbe Muhandiram Mohammed Faidu Lam, Naina Lebbe Muhandiram Mohammed Abdul Minir, Naina Lebbe, Muhandiram Mohammed Sithi Hanuma, Janusu Lebbe Juri Umma, all of Kotiyakumbura, Handun Marikkar Faus Ahammed Shaffi, Handun Marikkar Niyaz Mohammed Shaffi, Handun Marikkar Zarook Mohammed Shaffi, Handun Marikkar Jaufar Mohammed Shaffi, Handun Marikkar Ashraf Moahamed Shaffi, Handun Marikkar Nazim Mohammed Shaffi, Handun Marikkar Sithi Raifka, Handun, Marikkar Shamsul Makiya and Handun Marikkar Abdul Cafoor Umma, all of Mattamagoda, Kannattota, disputed by the Trustees of Lenagala Temple (Chief Trustees Werake Sri Niwasa Thero of Lenagala Temple), Kotiyakumbura		3 0 13
2	Do.	do.	do	0 0 15	

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
3	Illukgolla Estate	Chena	Same claimants as of lot 5. Disputed by Palikara Mudiyanseleage Punchinilame, G R Appuhamy, G R Mudiyanse, P. M. Mary Nona, P. M. Jane Nona, P. M. Ukkumenika, P. M. Jayaweera, all of Palle Pelpita, Kotiyakumbura, Sekka Marikkar Mohamadu Lebbe Abdul Wahab, Sekka Marikkar Mohamadu Lebbe Abdul Wahabu, and the heirs of Sekka Marikkar Mohamadu Lebbe Abdul Azeez, all of Mattamagoda, Kannattota	17	2	17
4	Do	do	Same claimants as of lot 5. Disputed by Palikara Mudiyanseleage Punchinilame, G R. Appuhamy, G R. Mudiyanse, P. M. Mary Nona, P. M. Jane Nona, P. M. Ukkumenika, P. M. Jayaweera, all of Palle Pelpita, Kotiyakumbura	7	2	5
3	Do	do	Peerith Thamby Marikkar Mahadun Mahadun Marikkar, Peerith Thamby Marikkar Mohammed Zuhair, Mahadun Marikkar Mohammed Moujood, Mahadun Marikkar Mohammed Zacky, Avulebbe Marikkar Mohammed Buhary, Avulebbe Marikkar Mohammed Mohideen, Avulebbe Marikkar Mohammed Fuad, Avulebbe Marikkar Mohammed Kamal, Avulebbe Marikkar Mohammed Naffi, Avulebbe Marikkar Hawwa Umma, Avulebbe Marikkar Balkis Umma, Avulebbe Marikkar Anool Zackiya, Dasma Lebbe Ponni Umma, Mona Lebbe Muhandiram Mohammed Sali Muhandiram, Mohamed Sali Muhandiram Noor Hanida, Naina Lebbe Muhandiram Mohammed Abdul Hadi, Naina Lebbe Muhandiram Mohammed Sithi Zanuba, Naina Lebbe Muhandiram Mohammed Abdul Gaffar, Naina Lebbe Muhandiram Mohammed Abdul Musafir, Naina Lebbe Muhandiram Mohammed Faidu Lam, Naina Lebbe Muhandiram Mohammed Abdul Munir, Naina Lebbe Muhandiram Mohammed Sithi Hanuna, Junusu Lebbe Juri Umma, all of Kotiyakumbura; Handun Marikkar Faus Ahammed Shaffi, Handun Marikkar Niyaz Mohammed Shaffi, Handun Marikkar Zarook Mohammed Shaffi, Handun Marikkar Jauser Mohammed Shaffi, Handun, Marikkar Ashraf Mohammed Shaffi, Handun Marikkar Nazim Mohammed Shaffi, Handun Marikkar Sithi Rafika, Handun Marikkar Shamsul Makrya, and Handun Marikkar Abdul Cafoor Umma, all of Mattamagoda, Kannattota	4	2	36
6	Illukgolla Estate <i>alias</i> Ambagahamulihena	Rubber 1-2 years contains a temporary building	Same claimants as of lot 5 Disputed by Budawattage Punchinilame, G R. Appuhamy, G R. Mudiyanse, P. M. Mary Nona, P. M. Jane Nona, P. M. Ukkumenika, P. M. Jayaweera, all of Palle Pelpita, Kotiyakumbura	0	1	23
7	Illukgolla Estate	Coconut Estate	Same claimants as of lot 5	0	1	12
8	Do.	Chena	do.	0	2	6
9	Do <i>alias</i> Ambagaha deniyehena	do.	Same claimants as of lot 5. Disputed by Pahala Gallathrallage John Dharmasena of Palle Pelpita, Kotiyakumbura	0	2	35
10	Illukgolla Estate	do.	Same claimants as of lot 5	0	3	26
11	Do.	Coconut Estate and paddy field	do.	2	1	27
12	Illukgolla Estate <i>alias</i> Galwalehena	Coconut estate contains 2 temporary buildings	Same claimants as of lot 5 Disputed by Uduwarage Sugathan Singho of Palle Pelpita, Kotiyakumbura	1	3	9
13	Illukgolla Estate	Coconut estate	Same claimants as of lot 5	0	1	0
14	Do	do	Same claimants as of lot 5. Disputed by Palikara Mudiyanseleage Punchinilame, G. R. Appuhamy, G. R. Mudiyanse, P. M. Mary Nona, P. M. Jane Nona, P. M. Ukkumenika, P. M. Jayaweera, all of Palle Pelpita, Kotiyakumbura	2	3	24
15	Do	Paddy field and coconut estate contain 1 temporary building	Same claimants as of lot 5. Disputed by Gamaralalage Simeon Singho and Palikara Mudiyanseleage Punchi Nilame, G. R. Appuhamy, G R Mudiyanse, P. M. Mary Nona, P. M. Jane Nona, P. M. Ukkumenika, P. M. Jayaweera, all of Palle Pelpita, Kotiyakumbura	13	3	0
16	Do.	Coconut estate contains 2 permanent buildings, 5 temporary buildings and an earth well	Same claimants as of lot 5 Disputed by Palikara Mudiyanseleage Punchi Nilame, G. R. Appuhamy, G R Mudiyanse, P. M. Mary Nona, P. M. Jane Nona, P. M. Ukkumenika, P. M. Jayaweera and Pahala Gallathrallage John Dharmasena, all of Palle Pelpita, Kotiyakumbura	9	1	27
17	Illukgolla Estate <i>alias</i> Alutwatta	Coconut estate contains a masonry well	Same claimants as of lot 5 Disputed by Liyanaralalage Kapuruhamy Pelpita of Palle Pelpita, Kotiyakumbura	0	3	27
18	Illukgolla Estate <i>alias</i> Pansalewatta	Coconut estate	Same claimants as of lot 5. Disputed by Trustees of Lenagala Temple, Chief Trustee Werake Srinivasa Thero of Lenagala Temple, Kotiyakumbura	1	2	19
19	Illukgolla Estate	do	Same claimants as of lot 5 Disputed by Palikara Mudiyanseleage Punchi Nilame, G. R. Appuhamy, G R. Mudiyanse, P. M. Mary Nona, P. M. Jane Nona, P. M. Ukkumenika, P. M. Jayaweera, Liyanaralalage Kapuruhamy Pelpita, and Gamaralalage Simeon Singho, all of Palle Pelpita, Kotiyakumbura	28	1	12
20	Illukgolla Estate <i>alias</i> Ridipitiyeowita, Budawattegeowita and Walapala	do	Same claimants as of lot 5 Disputed by Pahala Gallathrallage John Dharmasena of Palle Pelpita, Kotiyakumbura	5	3	28
21	Illukgolla Estate	do	Same claimants as of lot 5. Claims of other claimants disputed by Avulebbe Marikkar Mohammed Buhary of Kotiyakumbura	2	1	30

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me, at the Ruwanwella Circuit Bungalow on May 15, 1956, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 8, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

Miscellaneous Land Notices

LJ. 882

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs N G Ran Banda and Y. M. Abasin Banda—trustees of the "Sri Ubhayartha Sadhaka Tharuna Baudha Samitiya" of Gannewa, Udagama, Pallobowala—have applied for a lease of a piece of Crown Land, in extent 1 acre, for the establishment of a Buddhist Temple thereon. The land applied for is unsurveyed and is situated within the village of Udagama in Gannewa Korale in Udahewaheta Division of Nuwara Eliya District

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following condition amongst others —

- (a) Rent Re 1 per annum
- (b) The lessees shall within 3 years from the commencement of the lease erect a preaching hall, an image house, and quarters for the priests (herem after referred to as the temple) on the land to the satisfaction of the Government Agent, Nuwara Eliya
- (c) The lessees shall use the site for a Buddhist temple and for no other purpose
- (d) The lessees shall within 6 months of the completion of the Buddhist Temple dedicate it by deed approved by the Public Trustee In that event the land will be leased to the Trustees or to the Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, March 9, 1956

W. W. J. MENDIS,
for Land Commissioner

LJ 717.

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs K. Rathana, R. Appuwa, S. Gamaya and U. Abarana—the trustees of the Paleuruwa Temple Restoration Society—have applied for a piece of Crown land in extent about 1 acre situated at Paleuruwa in Vavuniya South (Sinhalese Division), Vavuniya District, for the construction of a Buddhist Temple thereon

2 The land is bounded on all sides by Crown forest and is available for the purpose It is proposed to grant the application for lease, subject to the following conditions amongst others —

- (a) Rent Re 1 per annum,
- (b) The lessees shall within 2 years from the commencement of the lease erect on the land, to the satisfaction of the Government Agent, Vavuniya, a shrine room, priests quarters and a Dagaba to be used as a Buddhist temple,
- (c) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose,
- (d) The lessees shall within 6 months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee In that event, the land will be leased to the Trustee or Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within 6 weeks from the date hereof

Colombo, March 9, 1956

W. W. J. MENDIS,
for Land Commissioner

LJ J 730

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Co-operative Agricultural Production and Sales Society Union, Vavuniya, has applied for the lease of a piece of Crown land, about 10 acres in extent, situated in Veppakulam, Vavuniya South Tamil Division, Vavuniya District, to be used for a Cattle Pen and Pasture land.

2 The land is bounded as follows —

North Mannar-Vavuniya Road,
East Thachchanathankulam,
South Crown land;
West Land, and is available for the purpose

3 It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term . 10 years with the option of renewal for a further term of 10 years,
- (b) Rent Rs 100 per annum subject to revision every five years,
- (c) The lessee shall use the land as a Cattle Pen and Pasture land and for no other purpose

4 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, March 9, 1956.

W. W. J. MENDIS,
for Land Commissioner

LJ 749

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Bishop of Trincomalee has applied for the lease of about 2 acres of Crown Land situated near the 194th milepost on the Maho-Trincomalee Railway line—falling within Kantala Colonization Scheme—Thampalakam Pattu, Trincomalee District, for the purpose of establishing a Roman Catholic Church thereon.

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others

- (a) Term 99 years;
- (b) Rent Rs 10 per annum,
- (c) The lessee shall within 2 years from the commencement of the lease erect on the land a Church, a house for the Priest in charge and buildings required for the administration of the Church to the satisfaction of the Government Agent, Trincomalee
- (d) The lessee shall use the land only for the purpose set out at (c) above and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, March 9, 1956.

W. W. J. MENDIS,
for Land Commissioner.

LJ 686.

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that His Lordship the Bishop of Chilaw has applied for the lease of a piece of Crown Land, about one acre in extent, from lot 62 in I S P P. 1, situated in Maha Uswewa, Karambe Pattu, Demala Hatpattu, Puttalam District, for the establishment of a Roman Catholic Church and a Roman Catholic Cemetery thereon

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following condition amongst others

- (a) Term 99 years,
- (b) Rent Re 1 25 per annum;
- (c) The lessee shall within one year from the commencement of the lease erect a church building on the land to the satisfaction of the Government Agent, Puttalam.
- (d) The lessee shall use the land for a Roman Catholic Church, and a Cemetery and for no other purpose

3. The lease will be granted unless valid reason to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, March 9, 1956

W. W. J. MENDIS,
for Land Commissioner

No. LS 3483

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs. Tikiri Banda Wijesundera and Herath Mudryanselage Ranhamy David—trustees of the Ihala Talawa Rural Development Society, Talawa—have applied for the lease of a piece of Crown land 60' by 40' in extent from lot 27x in F V. P 302, situated in Talawa Village, in the D R O's Division of Nuwaragam Palata West, Anuradhapura District, for the purpose of erecting a meeting hall thereon

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others, —

- (a) Term 5 years,
- (b) Rent Re. 1 25 per annum,
- (c) The lessees shall, within six months from the date of commencement of the lease, erect a permanent meeting hall on the land in conformity with plans and specifications approved by the Government Agent, Anuradhapura;
- (d) The lessees shall use the land as a site for a meeting hall and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are addressed in writing to me within six weeks from the date hereof

Colombo, March 9, 1956 W W J MENDIS,
for Land Commissioner.

LJ 925

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Senator Sir Cyril De Zoysa, Mudaliyar C E C Bulath Singhala Vidya Bandara Jotiseratne J P, and Mr R P Rupasinghe—trustees of the “Singha Sri Kote Pilgrims’ Rest” and the “Sri Anuradhapura Sisilpana Saba Ahardana Samitiya Limited” have applied for the lease of 2 roods of Crown land falling within Stage I of the Now Town of Anuradhapura, forming part of lot 797 in Town Survey Preliminary Plan No 14B, situated in the village of Nuwaraawewa, Kande Korale, within the U. C, limits of Anuradhapura for the purpose of constructing a Pilgrims’ Rest thereon

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term 5 years with the option of renewal for a further period of 94 years provided the buildings are erected and the affairs of the Association are conducted satisfactorily,
- (b) Rent Rs 18 75 per annum subject to revision every 30 years provided that the rent fixed at any such revision shall not exceed the rent recovered during the period of 30 years immediately preceding by more than 50 per cent,
- (c) The lessees shall within one year from the commencement of the lease erect a Pilgrims’ Rest containing 20 rooms to the satisfaction of the Government Agent, Anuradhapura,
- (d) The lessees shall use the land as a site for a Pilgrims’ Rest and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, March 9, 1956 W W J MENDIS,
for Land Commissioner.

LJ 870

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Bogahakumbura Co-operative Stores Society Limited has applied for the lease of a piece of Crown Land about 20 perches from lot 419 in F V P 458 situated in Alawathugoda Village, Udakunda Division, Badulla District, for the construction of a Store thereon

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others

- (a) Term 30 years,
- (b) Rent . Re 1 per annum,
- (c) The lessee shall within one year from the commencement of the lease erect a building on the land to serve as a store, to the satisfaction of the Government Agent, Badulla,
- (d) The lessee shall use the land as a site for a store and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date thereof

Colombo, March 9, 1956. W W J MENDIS,
for Land Commissioner.

No LS 3493

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs. T N Sudunilamo and H A Peiris Silva—trustees of the Nanapuiawa Rural Development Society—have applied for a lease of a piece of Crown land about half an acre in extent from lot 15A in F. V P 144, situated in Nanapuiawa Village in Wellasa Division, Badulla District, for the purpose of constructing a meeting hall thereon.

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term 5 years,
- (b) Rent Rs 2 50,
- (c) The lessees shall, within one year from the commencement of the lease erect on the land a meeting hall to the satisfaction of the Government Agent, Badulla,
- (d) The lessees shall maintain the wall on the land which is used by the public to the satisfaction of the Government Agent,
- (e) The lessees shall use the land as a site for a meeting hall and well and for no other purpose

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, March 9, 1956 W W J. MENDIS,
for Land Commissioner

No LS 3462

NOTIFICATION UNDER REGULATIONS 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Mesdames A R Heenmeniko, M M Nandawathie and P G Rosalin of Etawakwela—trustees of the Mahila Samiti of Etawakwela have applied for the lease of a piece of Crown land about half an acre in extent from lot 84 in F V P 515, situated in Moneikumbura, in Kadawata and Meda Korale, Ratnapura District, for the purpose of erecting a meeting hall thereon

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others —

- (a) Term 5 years,
- (b) Rent Re 1 per annum.
- (c) The lessees shall within one year from the commencement of the lease, erect a meeting hall on the land to the satisfaction of the Government Agent, Ratnapura,
- (d) The lessees shall use the land as a site for a meeting hall and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, March 9, 1956. W W J MENDIS,
for Land Commissioner.

NOTICE OF LAND KACHCHERI

APPLICATIONS are hereby invited for the allotment of the Crown lands, the particulars of which are given in the Schedule below —

2 All applications which should be substantially in the form given below, must reach the Government Agent, Batticaloa District, Batticaloa, on or before April 20, 1956.

3 A Land Kachcheri will be held at Batticaloa Kachcheri on April 27, 1956, at 9 a.m., for the purpose of selecting suitable applicants to receive lands. Every applicant should attend the Land Kachcheri in person or depute some one in writing to represent him. If neither the applicant nor any person deputed to represent him, attends the Land Kachcheri, it will be presumed that the applicant does not wish to pursue his application further

4. Every selected applicant will be required to deposit immediately his selection is notified, a sum calculated at Rs. 3 per acre of the land proposed to be allotted to him. This deposit will not be refunded if owing to any act or omission of the applicant, Government is put to the expense of an unnecessary survey. The decision of the Land Commissioner whether such deposit may in any case be refunded or not, shall be final.

5. Applications from passed out students of Government Farm School, and persons (Individuals or Companies) belonging to the following income groups will be considered —

Class A—Income limits up to Rs. 12,000 (unmarried persons) and Rs 24,000 (married persons) per year to receive allotments not exceeding 50 acres each.

Class B—Income limits over the above amounts to receive allotments up to 200 acres each.

The last Notice of Assessment issued by the Income Tax Department should be produced at the Land Kachcheri in proof of income.

6 Tenure under the Land Development Ordinance will be given to the selected applicants in Class A Those in Class B will be given long-term leases under the Crown Lands Ordinance. The annual payment will be 4 per cent. of the unimproved value of the land in the case of tenure under the L D O. In the case of leases, the rent will be 4 per cent of the unimproved value of the land revisable at every 30 years.

The long-term leases will be for 60 years initially, with the option to the lessees to extend the period for a further 60 years.

7 The crops for which the lands are reported to be suitable are noted against them. The selected applicants will be required to develop the lands in crops according to an approved programme of development

Any further particulars (conditions of the lease, &c.), can be obtained from the Government Agent, Batticaloa District.

The Kachcheri,
Batticaloa, March 5, 1956

L C ARULPRAGASAM,
for Government Agent

Schedule of Lands

D R O's Division Eravur and Korala Pattus
Village Pannichchankerni

Extent available · 500 acres to the east of Trincomalee-Batticaloa Road between 33½ and 34½ milepost.

Crops for which land is suited · Coconut

D R O's Division Eravur and Korala Pattus.

Village: Mankerni.

Extent available 440 acres to the East of Trincomalee-Batticaloa Road between 26th and 32nd milepost.

Crops for which land is suited · Coconut.

FORM OF APPLICATION

APPLICATION FOR AN ALLOTMENT OF CROWN LAND FROM THE VILLAGE OF PANNICHCHANKERNI OR MANKERNI (AS PER NOTIFICATION IN Gazette No. 10,902 OF MARCH 9, 1956)

1. Name of Applicant and Address _____.
2. Permanent Residence : _____.
3. Occupation : _____.
4. Whether Ceylonese _____.
5. Whether married or not and number of dependents ._____.
6. If applicant is a Company, state the names and the nationalities of the Directors, the total number of shares, and the number of shares held by Ceylonese _____.
7. Annual income according to the last notice of assessment by the Income Tax Department ._____.
8. What cash reserves are there, if any :_____.
9. Particulars of private land owned and how utilized _____.

<i>High Land</i>			<i>Paddy Land</i>		
A.	E.	P.	A.	E.	P.
—	—	—	—	—	—

10. Particulars of any Crown Lands held on lease or under the L. D O. and how utilized :_____.
11. What crops you propose to grow ._____.
12. Amount prepared to be invested annually ._____.

Date : _____.

Signature of Applicant

III වෙනි කොටස—ඉඩම්

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

අංකය ජේ 55 ඇස් 160, ආර්/කීව 99.

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනීන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනීන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කොළඹ දිසාවේ කෝට්ටේ පළාත් ආණ්ඩු සභා සීමාව තුළ නාවල පිහිටි මිලි ලගහවත්ත නම් ඉඩමෙන් අක්කර 3ක් පමණ විශාල කැබැල්ලට මායිම් —

උතුරට. ගල්පොත්ත පාර සහ මුඩුබිම (කෝට්ටේ පළාත් ආණ්ඩු සභාව), නැගෙනහිරට ජී. මරියා පෙරේරා සහ තව අය අයිතිකම් කියන වට පාදේ වරිපණම් අංක 11 දරණ සියඹලාගහවත්ත නම් ඉඩම සහ එහි ඇල් පෙරේරා අයිතිකම් කියන නාවල පාදේ වරිපණම් අංක 477 දරණ මිලි ලගහවත්ත නම් ඉඩම, දකුණට ටී. ඩී. ඇස්. ඩිට්ට්ටි මහත්මිය අයිතිකම් කියන නාවල පාදේ වරිපණම් අංක 459 දරණ මිලි ලගහවත්ත නම් ඉඩම; බස්නාහිරට ඩී. ඇස්. ජයසූරිය මහත්මිය අයිතිකම් කියන නාවල පාදේ වරිපණම් 441 දරණ මිලි ලගහවත්ත (මුඩුබිම) නම් ඉඩම හා මහක්වර් සිල්වා මහත්මිය, එහි කේ. ඒ. මිස්. සිංහේ. සහ ඇම්. ඇල්. ඒ. රුද්දිග යන අය අයිති කම් කියන ගල්පොත්ත පාදේ වරිපණම් අංක 27/1, 27 හා 31/2 දරණ අඹගහවත්ත නම් ඉඩම සහ අභිපාර (පොද්ගලික).

ටී. බී. බුලත්කුලමේ,
ඉ. ඩී. යා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 පෙබරවාරි 24 වැනි දින
කොළඹ.

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනීන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනීන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිරිගම කෝරළේ මදුරුපිටිය නමැති ගමේ පිහිටි කහටගහවත්ත නමැති ඉඩමෙන් අක්කරයක පමණ විශාලකම් ඇති ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට. ගුණපාල, මංවනායක මහතා අයිතිකම් කියන කහටගහ වත්ත නමැති ඉඩමෙන් කොටසක්, නැගෙනහිරට ඇන් පොරොල්ස් ප්‍රනාන්දු මහතා අයිතිකම් කියන පැලැට්ටිවත්ත නමැති ඉඩමෙන් කොටසක්; දකුණට. කේ. ඇස්. මංවනායක මහතා අයිති කම් කියන කහටගහවත්ත නමැති ඉඩමෙන් කොටසක් සහ ඇන් පොරොල්ස් ප්‍රනාන්දු මහතා අයිතිකම් කියන පැලැට්ටිවත්ත නමැති ඉඩම; බස්නාහිරට ඇස් ආර් පොඬි නෝනා අයිතිකම් කියන ගලුබොඩවත්ත නමැති ඉඩම සහ කේ. ඇස්. මංවනායක මහතා අයිතිකම් කියන කහටගහවත්ත නමැති ඉඩමෙන් කොටසක්,

ටී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය කී. බී. 213/ජේ 55 ඊ 107

1956 පෙබරවාරි 10 වැනි දින
කොළඹ.

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩපළාත කොට්ඨාශයේ මෙහෙබ් කපුගමුට ගමෙහි පිහිටි ඉල්ලගොල්ලේවත්ත නමැති අක්කර 28ක් පමණ වූ ඉඩම, ඊට මායිම් —

උතුරට. අගල සහ ඒ ජී සරණදරයා සහ අනිකුත් අය විසින් අයිතිවෘසිකම් කියනු ලබන මුරුගහකොටුව නමැති ඉඩම, නැගෙනහිරට නිලමේට යන ගමිසභා පාර; දකුණට. ආර්. ඇම්. මුදියන්සේ සහ අනිකුත් අය විසින් අයිතිවෘසිකම් කියනු ලබන දිවල්ලේගොඩහේන සහ වාරියගලවත්ත, බස්නාහිරට: බිබිලිච්චි, ජී කිරිදරයා සහ අනිකුත් අය විසින් අයිතිවෘසිකම් කියනු ලබන මුරුගහකොටුවේහේන නමැති ඉඩම

ටී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 55 ඇල් 502 (වීර)/ඇල් බී 4896
1955 දෙසැම්බර් 22 වැනි දින
කොළඹ

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනීන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩපළාත කොට්ඨාශයේ කදුකර පහල කෝරළේ උඩදෙණිය ගමෙහි පිහිටි ගණුවිතාරහේන සහ බබරනුගේ කුඹුරු නමැති, ප්‍රමාණයෙන් පර්චස් 35.9 ක් පමණ වූ ඉඩම් කැබලි දෙක නොහොත් මූලික ජිලාත් නො ඒ 2,245 හේ ලොට් නොමිමර 1 සහ 2 යනුවෙන් විස්තර කරන ලද ඉඩම.

ටී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ඇල්. බී 4779/ජේ 54 ඇල් 81
1956 පෙබරවාරි 10 වැනි දින
කොළඹ

අංකය ඇල් ඒ/පී 52

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනීන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ගාලු දිස්ත්‍රික්කයේ බෙන්තොට වලල්ලාච්චි කෝරළයේ මන්නක ගම්මුලාදකි වසමට අයිති පෝද්දිවෙල නමැති ගමේ පිහිටි අක්කර 2, රු. බී 1, පර්චස් 36.8 ක බිම් ප්‍රමාණය ඇති අංක 581 දරණ අවසාන ගම්

සැලැස්මේ අතිරේක 1 හි අංක 421 1/2, 422, 423 සහ 424 යනුවෙන් කැබැලි සතරකට මෑත වෙන්කරන ලද මානන්දෙතියම්පිට සහ කැකුණගහපොල්ලාව යන ඉඩම් කැබැලි

පී බී බ්‍රුන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය 55 ඊ 40

1956 පෙබරවාරි 10 වැනි දින
කොළඹ

අංකය ඇල්/8 77

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බ්‍රුන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

ආච්චි දිස්ත්‍රික්කයේ බෙන්තොට වලල්ලාපිටි කෝරළයේ වැලිතර (මුස්ලිම්) නමැති ගමේ පිහිටි අක්කර 0, රූ. 1, පර්චස් 15.4 ක බිම් ප්‍රමාණය ඇති අංක 1 1,479 දරණ මූලික සැලැස්මේ අංක 1, 2 සහ 3 යනුවෙන් කැබැලි තුනකට මෑත වෙන්කරන ලද සිද්දිලපිටි පදිංචි උනවත්ත සහ ඉල්ලවැලිපහවෙල යන ඉඩම් කැබැලි.

පී බී බ්‍රුන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය 55 ඊ 42.

1956 පෙබරවාරි 10 වැනි දින
කොළඹ.

අංකය ඇල්/8 41

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බ්‍රුන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) ආච්චි දිස්ත්‍රික්කයේ ගහබොඩ පත්තුවේ තෙලිකඩ නැමැති ගමේ පිහිටි පහත සඳහන් මායිම් දක්වෙන අනුගමන නැමැති ඉඩමෙන් පර්චස් 13 ක බිම් ප්‍රමාණයක් ඇති කොටසක්, ඊට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට අනෙගමන නැමැති ඉඩම; දකුණට පොතුලියද්ද නැමැති ඉඩම; බස්නාහිරට තෙලිකඩ රජයේ ලදරු පාසැල පිහිටි ඉඩම.

(2) ආච්චි දිස්ත්‍රික්කයේ ගහබොඩ පත්තුවේ තෙලිකඩ නැමැති ගමේ පිහිටි පහත සඳහන් මායිම් දක්වෙන දියකඩිත්තවත්ත නොගොත් ගෙට්ටිගමන නැමැති ඉඩමෙන් පර්චස් 13 ක බිම් ප්‍රමාණය ඇති කොටසක්, ඊට මායිම් —

උතුරට තෙලිකඩ රජයේ ලදරු පාසැල පිහිටි ඉඩම; නැගෙනහිරට අනෙගමන නැමැති ඉඩම; දකුණට සහ බස්නාහිරට දියකඩිත්තවත්ත නැමැති ඉඩම

පී බී බ්‍රුන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

අංකය 55 ඇල් 381

1956 පෙබරවාරි 10 වැනි දින
කොළඹ.

අංකය 55 ඇල් 257—ඇල් 2226 බී

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බ්‍රුන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම කෝරළේ කියාඩුව නමැති ගමෙහි පිහිටි නො 180 දරණ අවසාන ගම් සිතියමෙහි පළමුවැනි අතිරේකයේ 202 වැනි බිම් කැබැල්ල වශයෙන් මෑත සඳහන් කර ඇති පර්චස් 3 ක බිම් ප්‍රමාණයකින් යුත් කෙහෙල්ගොඩවත්ත නමැති ඉඩම.

පී බී බ්‍රුන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 පෙබරවාරි 10 වැනි දින
කොළඹ.

අංකය ඇල් 3156 55/ඇල්/1070 (වීජ)

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බ්‍රුන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

හලාවත දිස්ත්‍රික්කයේ දකුණු පිටියල් කෝරළයේ බත්තිරිප්පුග, ආල්දඩුවන සහ බස්නාහිර කිරිමැටියාන යන ගම් තුළ පිහිටා තිබෙන අක්කර 178, පර්චස් 36 ක ප්‍රමාණය අඩංගු තිබෙන නො 1,065 දරණ මුල් ප්ලානයේ ලොටි නො. 1 සිට 6 දක්වා පෙන්වන ලද බත්තිරිප්පු වත්ත නැමැති ඉඩම.

පී බී බ්‍රුන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 පෙබරවාරි 10 වැනි දින
කොළඹ.

අංකය ඇල්/කිම් 35

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික සැලැස්මෙහි අංකය 1 3,936 ගම—බටහිර කළුබෝවිල කැබැල්ල : 1

ඉඩමේ නම ' ඇන්ඩර්සන් පාරේ වර්පහම් අංක 112/3, 112/4 සහ 110/2 (කොටස) දරණ මුල්ගමනවත්ත; විස්තරය පොල් අතු සෙවිලි යාප්ප ගෙවල් 2 ක්, උගු සෙවිලි කොට කපරුරු කළ වැසිකිලියක්, ලිදක් සහ සෙත්කුවක් සහිත වත්ත, අයිතිකම් කියන්නා බිබ්ලිපි පේ එච්. රුද්දිගු මහතා, 11, රුද්දිගු පවුමාවත, දෙහිවල; ප්‍රමාණය අ 2, රූ 2, ප 18 01

ඉහත සඳහන් ඉඩමට යම්කම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් යම්කිසිකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ මවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ක් වූ මැයි මස 11 වෙනි දින පෙරවරු 11 ට කොළඹ කවිවෙරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 අප්‍රේල් 25 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇරිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ඇස් නවරත්තරුසා,
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 පෙබරවාරි 29 වැනි දින
කම්බේරිය, කොළඹ

අංකය සිව් එ. 264/ජේ/පි.අයි/2521.

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුල් ජ්ලාන් නො ඒ 3,467. ගම—යිපිටිය (කොටසක්)

කැබැල්ල : 1.

ඉඩමේ නම බුලුවෙහේතලන්ද වෝඩි නො. 1 කේ පිහිටි වර්පණම් නො 211 දරණ ඉඩම; විස්තරය: සීරි ගොඩනැගිල්ලක්; සීරි වැසිකිළි 2 ක් සහ ලීදක් ඇති පොල් ඉඩම; අයිතිකම් කියන්නා එදිරිසිංහ ජේතියේ ඔබිය, ගොරන්ගැල්ල, මිනිවන්ගොඩ; ප්‍රමාණය අ 0, රු. 2, ප. 11 99

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 අප්‍රේල් 23 වැනි දින පෙරවරු 9 30ට කොළඹ කම්බේරියේදී මා සම්මුඛව විස යුතුයි

තවද 1956 අප්‍රේල් 12 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇරිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ඇස් නවරත්තරුසා,
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 මාර්තු 3 වැනි දින
කම්බේරිය, කොළඹ

අංකය ඇල් එච්/ඒ/292

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

පි. සී ඒ 3,721. පිහිටීම — බස්නාහිර පළාතේ කළුතර දිස්ත්‍රික්කයේ බටහිර පස්දන් කෝරළයේ ඉද්දගොඩ පත්තුවේ නොබවන ගමේ

කැබැල්ල : 1

ඉඩමේ නම. කඩවනම්විට; විස්තරය අවුරුදු 40 ක් වයසැති පොල්, කොස් හා අඹ ඇති ඉඩම; අයිතිකම් කියන්නා: ඇම්. ඇම් ප්‍රනාන්දු මහත්මිය, පුංචිපල්ලිය වත්ත, මග්ගොන; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 20

කැබැල්ල : 2

ඉඩමේ නම. කඩවනම්විට, විස්තරය අවුරුදු 15 ක් වයස රබර්, අයිතිකම් කියන්නා: ඇම්. ඇම් ප්‍රනාන්දු මහත්මිය, පුංචිපල්ලිය වත්ත, මග්ගොන, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 14

කැබැල්ල : 3.

ඉඩමේ නම: කඩවනම්විට, විස්තරය අවුරුදු 15 ක් වයස රබර්, අයිතිකම් කියන්නා: ඇම්. ඇම් ප්‍රනාන්දු මහත්මිය, පුංචිපල්ලිය වත්ත, මග්ගොන; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 28 5

කැබැල්ල : 5.

ඉඩමේ නම: කඩවනම්විට, විස්තරය අවුරුදු 15 ක් වයස රබර්; අයිතිකම් කියන්නා: ඇම්. ඇම් ප්‍රනාන්දු මහත්මිය, පුංචිපල්ලිය වත්ත, මග්ගොන; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 28 5

කැබැල්ල : 6.

ඉඩමේ නම: කඩවනම්විට හා මියන්ගල්ල නොහොත් උඩුවෙ කඩවතුර; විස්තරය: අවුරුදු 15 ක් වයස රබර්; අයිතිකම් කියන්නා: ඇම්. ඇම්. ප්‍රනාන්දු මහත්මිය, පුංචිපල්ලියවත්ත, මග්ගොන; ප්‍රමාණය: අ 0, රු. 0, ප. 30

කැබැල්ල : 7.

ඉඩමේ නම: මියනගල්ල නොහොත් උඩුවෙකඩවතුර; විස්තරය: අවුරුදු 15-30 වයසැති රබර්, අයිතිකම් කියන්නා: ඇම්. ඇම්. ප්‍රනාන්දු මහත්මිය, පුංචිපල්ලියවත්ත, මග්ගොන, ප්‍රමාණය අ. 2, රු. 2, ප 2

කැබැල්ල : 9.

ඉඩමේ නම. මියනගල්ල නොහොත් උඩුවෙකඩවතුර, විස්තරය: අවුරුදු 30 ක් වයස රබර්; අයිතිකම් කියන්නා: ඇම්. ඇම්. ප්‍රනාන්දු මහත්මිය, පුංචිපල්ලියවත්ත, මග්ගොන; ප්‍රමාණය: අ. 2, රු. 1, ප 39.

කැබැල්ල : 10.

ඉඩමේ නම. මියනගල්ල නොහොත් උඩුවෙකඩවතුර; විස්තරය: අවුරුදු 15-30 වයස රබර්; අයිතිකම් කියන්නා: ඇම්. ඇම්. ප්‍රනාන්දු මහත්මිය, පුංචිපල්ලියවත්ත, මග්ගොන, ප්‍රමාණය අ 1, රු. 1, ප. 21.

එකතුව: අ. 7, රු. 0, ප. 23.

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මැයි 1 වැනි දින පෙරවරු 9 30ට කළුතර කම්බේරියේදී මා සම්මුඛව විස යුතුයි

තවද 1956 අප්‍රේල් 23 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇරිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ආර් ඇල් බාලසුරිය,
ආණ්ඩුවේ ඒජන්තවරයා

1956 පෙබරවාරි 28 වැනි දින
කම්බේරිය, කළුතර

අංකය ඇල් එච්/බී 60.

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ජ්ලාන් නො ඒ 3,446 ගම—වැකඩ (කළුතර දිස්ත්‍රික්කය)

කැබැල්ල : 1.

ඉඩමේ නම ලියනපරංගියාවත්ත, වලපොල පාරේ වර්පණම් නො 19/1. 19/3, 19/4 සහ වර්පණම් නො 19 ක් කොටසක්, විස්තරය අවුරුදු 40 ක් වයස ඇති පොල්, අඹ, කොස්, රටදෙල්, ගොරක, පුවක් ගස් සහ තාවකාලික ගොඩනැගිලි 2 ක් ද තිබෙන වත්ත, අයිතිකම් කියන්නා: මොරටුවේ කවුඩැද්දේ පර්සි ඇස්. බයස් මහත්මිය; ප්‍රමාණය: අ 1 රු. 1, ප 21 8

කැබැල්ල : 2.

ඉඩමේ නම: ලියනපරංගියාවත්ත, වලපොල පාරේ වර්පණම් නො. 13 ක් කොටසක්; විස්තරය: අවුරුදු 30 ක් වයස ඇති පොල්, නූදුන්, රටදෙල් සහ කොට්ටන් ගස් ද තිබෙන වත්ත, අයිතිකම් කියන්නා: පානදුරේ වැකඩ "සමන්පාය" නිවසෙහි කේ ඒ. ආර් ප්‍රනාන්දු මහත්මිය; ප්‍රමාණය අ 0, රු. 2, ප 14 7.

ඉහත සඳහන් ඉඩමට වට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 අප්‍රේල් 28 වැනි දින පෙරවරු 9.30ට පහතදුර හි ආර්. ඩී. කන්තෝරුවේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද 1956 අප්‍රේල් 19 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන්, එකී ඉඩම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ආර්. ඇල්. බාලසූරිය,
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 මාර්තු 2 වැනි දින
කම්පේරිය, කළුතර.

අංකය ඇල්. හි 4822/පේ 55 ඇල් 165 (වීර)

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩ පළාත කොඩයගේ කඳුකර පහළ කෝරළේ කහවත්ත ගමෙහි පිහිටි මුල් ජලාත් නො. ඒ 2,310 ලොව නො. 1 සහ 2 වශයෙන් හැඳින්වෙන අක්කර 8, රැඩ් 2, පර්චස් 35 ක් වූ කාස්මිලක් වත්තෙන් කොටස.

අයිතිකම් කියන්නේ කොළඹ සීමාසහිත මැක්වුඩ්ස් කොම්පැනිය

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 අප්‍රේල් 20 වැනි දින පෙරවරු 10 ට මහනුවර කම්පේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද 1956 අප්‍රේල් 13 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

ඒ ටී මුර්ති,
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 පෙබරවාරි 29 වැනි දින
කම්පේරිය, මහනුවර.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩපළාත කොඩියගේ කඳුකර පහළ කෝරළේ උඩුදෙණිය ගමෙහි පිහිටි ගනුවිතාරනහේන සහ බබරනුවේ තුඩුර නමැති ඉඩම්වලින් කොටස් වූ පිළිවෙලින් ප්‍රමාණයෙන් අ 0, රැ. 0, ප. 21 2ක් සහ අ 0, රැ. 0, ප 14.7ක් වූ මූලික ජලාත් නො. ඒ 2,245හේ ලොව නොමිමර 1 සහ 2 යනුවෙන් විස්තර කරන ලද ඉඩම්:—

ලොව නොමිමර 1 ට අයිතිවාසිකම් කියා සිටින්නේ ගම්පොල පල්ලේවෙල පදිංචි ගනිපා අබ්දුල් මජීඩ්, කොම්පසුදික විවියේ උප පොලිය පරික්ෂක ටී ඇන්. සමත් බාජේ, සමත් රොසන් සහ ගම්පොල උඩුදෙණියේ නාරන්දීට පදිංචි රහිම් සමත් දේවිනෝනා

ලොව නොමිමර 2 ට අයිතිවාසිකම් කියා සිටින්නේ ගම්පොල දෙමෝදර වත්තෙහි පදිංචි සිංගන්කුට්ටි ආරච්චිලාගේ මුදලිහාමි

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 අප්‍රේල් 20 වැනි දින පෙරවරු 2.15ට මහනුවර කම්පේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 අප්‍රේල් 13 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ටී මුර්ති,
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

මගේ අංකය ඇල්. හි 4779/පේ 54 ඇල් 81

1956 මාර්තු 5 වැනි දින
කම්පේරිය, මහනුවර.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටියි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

බඩගම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුමුඛර කොට්ඨාශයේ බටහිර ගම්පහ කෝරළේ මාඩුගොඩ ගමෙහි පිහිටි තබලකැටිය නමැති ඉඩමෙන් ප්‍රමාණයෙන් අ 0, රැ. 2, ප. 2.7ක් වූ ඉඩම නොහොත් මූලික ජලාත් නො. ඒ 2,286හි ලොව නො. 1 සහ 2 යනුවෙන් විස්තර කරන ලද ඉඩම දැනට අයිතිවාසිකම් කියන්නේ මාඩුගොඩ පදිංචි එච් ඩී සොලමන් නානායක්කාර මහතාය

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 අප්‍රේල් 25 වැනි දින පූර්වහාන 10ට මහනුවර කම්පේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 අප්‍රේල් 18 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

ඒ ටී මුර්ති,
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

අංකය: ඇල්. හි 4815

1956 මාර්තු 5 වැනි දින
කම්පේරිය, මහනුවර.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටියි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

බඩගම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පහළමුඛර කොට්ඨාශයේ බටහිර පලිස්පත්තු කෝරළේ ඇල්ලේපොලගම්දේද ගමෙහි පිහිටි අර්ත්භව්‍රිඩ්ඩි වත්තෙන් (බෙන්ගුරවත්ත) නමැති ප්‍රමාණයෙන් අක්කර 0, රැ.හි 2, පර්චස් 0.9ක් වූ ඉඩම නොහොත් මූලික ජලාත් නො. ඒ 2,287හි ලොව නො. 1 යනුවෙන් විස්තර කරන ලද ඉඩම.

මෙම ඉඩමට දැනට අයිතිවාසිකම් කියන්නේ මහනුවර පේරාදෙණිය පාරෙහි අංක 640 පදිංචි ඇම්. කේ මුතලිඞ් මහතාය.

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 අප්‍රේල් 25 වැනි දින පූර්වහාන 11ට මහනුවර කම්පේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 අප්‍රේල් 18 වැනි දිනට මත්තේන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ. ටී මුර්ති,
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

අංකය ඇල්. ඩී 4814.

1956 මාර්තු 5 වැනි දින
කම්පේරිය, මහනුවර.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ තුම්පනේ කොඳායගේ පල්ලේ පළාත කෝරළේ හතරලියද්ද ගමෙහි පිහිටි දිද්දෙනිය නමැති ඉඩමෙන් ප්‍රමාණයෙන් අ 0, රු 0, ප 3 2ක් වූ ඉඩම නොහොත් නො. 20 1/2 දරණ අවසාන ග්‍රාම පිඹුරෙහි අංක 2 දරණ අතිරේකයෙහි ලොට් නො. 48 වශයෙන් විස්තර කරන ලද ඉඩම මෙම ඉඩමට දුනට අයිතිවාසිකම් කියා සිටින්නේ හතරලියද්දෙහි මහින් දරාමොසි ප්‍රගතවංස සභිකරයන්වහන්සේද හතරලියද්දේ පදිංචි බබ්ලිවි ඇම්. ඊ. විජේරත්න බත්තා සහ බබ්ලිවි, ඇම් ඊ නවරත්නබත්තා යන අයය

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 අප්‍රේල් 20 වැනි දින ප්‍ර භා 11ට මහනුවර කම්පේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 අප්‍රේල් 13 වැනි දිනට මත්තේන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ. ටී මුර්ති,
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

මගේ අංකය ඇල්. ඩී 4817

1956 මාර්තු 5 වැනි දින
කම්පේරිය, මහනුවර

අංකය ඇල්ඩී/ඇල්ඊ 44

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

පී. පී. ඒ. 2,306 පිහිටීම—මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩගේවාගොට අංශයේ පාලක නිලධාරී තුමාගේ කොඳායගේ දියතිලක කෝරළේ හරක්ගම ගමේ

කැබැල්ල: 1.

ඉඩමේ නම බණ්ඩාරපිටිය, විස්තර: අවුරුදු 30-40 දක්වා කොස් ගසක් ඇති පහත, අයිතිකම් කියන්නන් ලියාවන බැද්දේවෙල කුමරියාමි අබේගුණසේකර. කරදගොල්ල; බාරකාරයෝ. ඩී. ඇම්. අබේගුණසේකර, ඩී. ඒ. අබේගුණසේකර, ඩී. බබ්ලිවි අබේගුණසේකර, ඩී. ඩී. අබේගුණසේකර බාරේ, 10/22, මරදන පාර, කොළඹ, ඇලිසබත් ගුණතිලක මහත්මී, රෝස් විලා, පානදුර; ඩී. ඇල්. සොසියා, මුදලය පාලනය කරන ඩෙව්ඩ් ග්‍රෙගරි සුගතදාස සොසියා, ඩී. සී. කන්නන්දරුව, හතුරන්කොන, ප්‍රමාණය: අක්කර 38, රුබ් 3, පර්චස් 36.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මැයි 3 වැනි දින පෙරවරු 10,30ට හතුරන්කොන නානායම් පොලේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 අප්‍රේල් 20නි දිනට මත්තේන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඩී ජේ ජෝර්ජ්,
ආණ්ඩුවේ ඒජන්තවරයා

1956 පෙබරවාරි 21නි දින
කම්පේරිය, නුවරඑළිය

සියලු ලියකියවිලිවල මෙ නම්වරය සඳහන් කරන්න.
අංකය ඇල් ඊ ඩී/71 ඡේ 55 ඊ 175

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා, එනම්, ජ/දන්ගහවිල රජයේ සිංහල මිල පාසල සඳහා, අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ගරු ඇමති තුමා විසින් තමන්ගේ 1955 ඔක්තෝබර් 26 වැනි දින නම්වර ඡේ 55 ඊ 175 දරණ ප්‍රකාශනයේ නිර්ණය කර 1955 නොවැම්බර් 18 වැනි දින නම්වර 10,860 දරණ රජයේ " ගැසට් " පත්‍රයෙහි පළ කරන ලද පරිදි.

ලබාගැනීමට අදහස් කරන ඉඩම්වල විස්තර:—

මූලික කැලැස්මේ අංක ඒ 1,454 පිහිටීම—ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී ටැනගේ කොඳායගේ මැල්ලබඩ පත්තුවේ දන්ගහවිල ගම්මුලාදැනි වයමේ දන්ගහවිල ගම

කැබැල්ල 1.
ඉඩමේ නම ගොරකගහවත්ත; විස්තරය: රබර් ගස් 44ක්ද කිතුල්ගස් 21 ක්ද දෙබ්ගස් 2ක්ද මාවුල්පැද්ද ගස් 15ක්ද ගොඩපර ගස් 21ක්ද කැටගැලගස් 4ක්ද ගොරකගස් 2ක්ද දෙල්ගස් 3ක්ද පැපිලිය ගසක්ද දඹටගස් 5ක්ද මිල්ලගස් 2ක්ද අබ්ගස් 2ක්ද දුටුකෝගස් 5ක්ද දෙහිගස් 6ක්ද මුරංග ගසක්ද කුරුඳු පඳුරු 1,300ක්ද පොල්ගස් 24ක්ද ඇති වත්ත; ප්‍රමාණය: අ. 0, රු. 3, ප. 10 2

කැබැල්ල: 2.
ඉඩමේ නම දෙල්ගහවත්ත, විස්තරය: පොල්ගස් 5ක්ද බෙලි ගසක්ද කජුගස් 2 ක්ද අබ්ගසක්ද ඇති වත්ත; ප්‍රමාණය: අ. 0, රු. 1, ප. 23 4.

කැබැල්ල: 3.
ඉඩමේ නම. ගොඩැල්ලඋඩවැට්ටා ගොහොත් ගොරකගහවත්ත; විස්තරය: පොල්ගස් 7ක්ද කොස් ගසක්ද කිතුල්ගස් 2ක්ද පුටුක් ගසක්ද ඇති වත්ත, ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 15.2

එකතුව: අ 1, රු. 1, ප. 8.8.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මැයි 22 වැනි දින පෙරවරු 9 30 ට ගාල්ලේ කම්පේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 මැයි 14 වැනි දිනට මත්තේන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇතිව තමා විසින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් විසින් හෝ පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලක් මා වෙත ඉදිරිපත් කළ යුතුය.

අයිතිවාසිකම් සඳහා කිසිවක් අදාළවන ඔප්පු, ලියකියවිලි ආදිය විභාගය සමත්වන වේලාවේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි.

ඇස්. ඇස්. එච් සිල්වා,
ඉඩම් ආණ්ඩුවට ලබාගැනීමේ නිලධාරී ටැන.

1956 මාර්තු 2 -වැනි -දින
දිසාපති කාර්යාලය, ගාල්ල

අංකය ෫෭෪ ෪ 1099

කැබැලි 3

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෨ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෨ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ශීතියමේ අංක 1,871 ෧෧—පවසබව්වන්

කැබැලි 1.

විස්තරය පාර; අයිතිකම් කියත්තා යාපනයේ නල්ලුර්ගි පදිංචි තිල්ලියම්පලම් කුමාරසාමි, ප්‍රමාණය අ 0, රු 1. ෫ 22

කැබැලි 2.

විස්තරය පාර; අයිතිකම් කියත්තා යාපනයේ නල්ලුර්ගි පදිංචි රත්තේශ්වරී සිදම්පරනාතර් වෙට්ටියර් සිවතුරුනාතර් (බාල වශස්කරු) හා ගම්පි මනෝහරී සිදම්පරනාතර් වෙට්ටියර් සිවතුරුනාතර් (බාල වශස්කරු); ප්‍රමාණය අ 1, රු. 1, ෫ 38

කැබැලි 3.

විස්තරය කැලය; අයිතිකම් කියත්තා යාපනයේ නල්ලුර්ගි පදිංචි රත්තේශ්වරී සිදම්පරනාතර් වෙට්ටියර් සිවතුරුනාතර් (බාල වශස්කරු) හා ගම්පි මනෝහරී සිදම්පරනාතර් වෙට්ටියර් සිවතුරුනාතර් (බාල වශස්කරු); ප්‍රමාණය අ. 0, රු. 0, ෫ 35

කැබැලි 4.

විස්තරය පාර; අයිතිකම් කියත්තා යාපනයේ නල්ලුර්ගි පදිංචි තිල්ලියම්පලම් කුමාරසාමි; ප්‍රමාණය අ 0, රු. 0, ෫ 8

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956෧෨ අප්‍රේල් 19 වැනි දින පෙරවරු 11ට යාපනය නවීනියේදී මා සම්මුඛව සලකයි

තවද 1956෧෨ අප්‍රේල් 10 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සමභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ඈත වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

බිබිලි පද්මනාදන්,
ආණ්ඩුවේ උප ඒජන්ත නැත

1956 පෙබරවාරි 27 වැනි දින
කවචේරිය, යාපනය

අංකය ෫෭෪ ෪ 1099

කැබැලි 3

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෨ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෨ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

(ඵ) මුල් කැබැලි මේ නො ෪ 2,013 ෧෧—මාලිකයිට්ටිවල්, වෙට්ටියර්ගලම් සහ තිරුකෙතීසවරම්

කැබැලි 1.

ඉඩමේ නම පරංගිකාමම්, විස්තරය අවුරුදු 40 වයස ඇති නල්ගස් 21ක් සහිත මුඩු බිම; අයිතිකම් කියත්තා: තිරුකෙතීසවරම් දේවාලය නගාසිටුවීමේ සමිතියේ භාරකාරයෝ, ප්‍රමාණය අ 0, රු 3, ෫ 14.

කැබැලි 2.

ඉඩමේ නම පරංගිකාමම්, විස්තරය: සඳීර ගොඩනැගිලි දෙකක් සහ සිමෙන්තියෙන් බිඳින ලද ලීදකීන් යුත් මුඩු බිම; අයිතිකම් කියත්තා: තිරුකෙතීසවරම් දේවාලය නගාසිටුවීමේ සමිතියේ භාරකාරයෝ, ප්‍රමාණය අ 0, රු. 0, ෫ 38.8.

ඉඩමේ නම පරංගිකාමම්; විස්තරය පොළොව යටින් සවිකරන ලද පයිප්පයක් සහිත කුඹුර; අයිතිකම් කියත්තා: තිරුකෙතීසවරම් දේවාලය නගාසිටුවීමේ සමිතියේ භාරකාරයෝ, ප්‍රමාණය අ 0, රු 1 ෫ 68

කැබැලි 4.

ඉඩමේ නම කිලන්කමම්; විස්තරය පොළොව යටින් සවිකරන ලද පයිප්පයක් සහිත කුඹුර, අයිතිකම් කියත්තා වෙට්ටියර්ගලම් සමිතියේ අයිසවුරයි, මාලිකයිට්ටිවල්, තිරුකෙතීසවරම්; ප්‍රමාණය අ 0, රු. 0, ෫ 197

කැබැලි 5.

ඉඩමේ නම මරුක්කාසිකමම්, විස්තරය පොළොව යටින් සවිකරන ලද පයිප්පයක් සහිත කුඹුර, අයිතිකම් කියත්තා වෙට්ටියර්ගලම් සමිතියේ සෙල්ලප්පා, මාලිකයිට්ටිවල්, තිරුකෙතීසවරම් ප්‍රමාණය අ 0, රු. 0, ෫ 42

කැබැලි 6.

ඉඩමේ නම මරුක්කාසිකමම්, විස්තරය: පොළොව යටින් සවිකරන ලද පයිප්පයක් සහිත කුඹුර; අයිතිකම් කියත්තා වෙට්ටියර්ගලම් සමිතියේ අයිසවුරයි, මාලිකයිට්ටිවල්, තිරුකෙතීසවරම් ප්‍රමාණය අ 0, රු. 0 ෫ 85

එකතුව අ. 1, රු. 2, ෫ 12.

(බී) මුල් කැබැලි මේ නො ෫෭෪ ෪ 677 ෧෧—තිරුකෙතීසවරම්

කැබැලි 23.

ඉඩමේ නම කෝවිලයිකානි, විස්තරය: පොළොව යටින් සවිකරන ලද පයිප්පයක් සහිත මුඩු බිම; අයිතිකම් කියත්තා: තිරුකෙතීසවරම් දේවාලය නගාසිටුවීමේ සමිතියේ භාරකාරයෝ; ප්‍රමාණය අ 0, රු. 0, ෫ 2

කැබැලි 25

ඉඩමේ නම කෝවිලයිකානි, විස්තරය. පොළොව මට්ටමින් ඉහළට උස්සා බිඳින ලද වැවක් සහිත මුඩු බිම; අයිතිකම් කියත්තා: තිරුකෙතීසවරම් දේවාලය නගාසිටුවීමේ සමිතියේ භාරකාරයෝ, ප්‍රමාණය අ 0 රු. 0, ෫ 10

කැබැලි 26.

ඉඩමේ නම කෝවිලයිකානි, විස්තරය: මුඩු බිම; අයිතිකම් කියත්තා: තිරුකෙතීසවරම් දේවාලය නගාසිටුවීමේ සමිතියේ භාරකාරයෝ. ප්‍රමාණය අ 0 රු. 0, ෫ 2

කැබැලි 27.

ඉඩමේ නම කෝවිලයිකානි, විස්තරය පොළොව යටින් සවිකරන ලද පයිප්පයක් සහිත මුඩු බිම, අයිතිකම් කියත්තා: තිරුකෙතීසවරම් දේවාලය නගාසිටුවීමේ සමිතියේ භාරකාරයෝ, ප්‍රමාණය අ 0, රු. 0, ෫ 6

එකතුව අ 0, රු. 0, ෫ 20.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 අප්‍රේල් 26 වැනි දින පස්වරු 230ට තිරුකෙතීසවරම් ග්‍රාම සංවිධාන සමිතියේ සමිතියේ සාමාජිකයන් මා සම්මුඛව සලකයි

තවද 1956 අප්‍රේල් 19 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සමභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ඈත වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

බිබිලි පද්මනාදන්,
ආණ්ඩුවේ ඒජන්ත නැත

1956 මාර්තු 1 වැනි දින
කවචේරිය, මාතලේ

අංකය ෫෭෪ ෪ 3323—පේ 55 ෫෭෪ 131 (පී ෪)

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෨ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා එනම්, වන්දරමුලේ ගම විශාල කිරීම උදෙසා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෨ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික ජ්‍යෙෂ්ඨ නො ඒ 1 199 ගම—වන්දරමුදලයි

කැබැල්ල 1.

ඉඩමේ නම පෙකමදේරු කුමාරසාමිනේවත්ත, විස්තරය පොල් වත්ත අයිතිකම් කියත්තා මඩකලපුවේ පදිංචි ඇත් සබාරත්තම දෙන්නර මහතා, ප්‍රමාණය අ 18, රු 2, ප 21.

කැබැල්ල 2.

ඉඩමේ නම පෙකමදේරු කුමාරසාමිනේවත්ත, විස්තරය අවුරුදු 60ක් වයස ඇති පොල් ගස් 12ක් හා අවුරුදු 50ක් වයස ඇති අඹ ගසක් තිබෙන වත්ත; අයිතිකම් කියත්තා මඩකලපුවේ පදිංචි කේ. ඇත්. කුමාරසාමි පෙරකදේරුතැන; ප්‍රමාණය අ 0, රු 0. ප 29

කැබැල්ල 3.

ඉඩමේ නම: පෙකමදේරු කුමාරසාමිනේවත්ත, විස්තරය අවුරුදු 3-60ක් වයස ඇති අඹ සහ අවුරුදු 3-10ක් වයස ඇති දෙහි ගස්ද බැම්මෙන් බැදුණු ශ්‍රීදක් සමඟ සදකාලික ගොඩ නැගිල්ලක් හා අවුරුදු 10ක් වයස ඇති නැගෙනහිර වැට දිගේ තිබෙන තේක්ක ගස් 18ක් තිබෙන වත්ත, අයිතිකම් කියත්තා. මඩකලපුවේ පදිංචි කේ ඇත් කුමාරසාමි පෙරකදේරුතැන, ප්‍රමාණය අ. 17, රු 2, ප 34.

කැබැල්ල 4.

ඉඩමේ නම පෙකමදේරු කුමාරසාමිනේවත්ත, විස්තරය අවුරුදු 60ක් වයස ඇති පොල් ගස් 7ක් සහ අවුරුදු 10-30ක් වයස ඇති පොල් ගස් 5ක් තිබෙන වත්ත, අයිතිකම් කියත්තා මඩකලපුවේ පදිංචි කේ. ඇත් කුමාරසාමි පෙරකදේරුතැන, ප්‍රමාණය අ 0, රු 0, ප 30

එකතුව: අ 36, රු. 2, ප. 34.

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිම්කම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කීය සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මැයි 10 වැනි දින පෙරවරු 10ට මඩකලපුව කවිවෙරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 අප්‍රේල් 30 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන් එකී ඉඩම් ලබාගැනීම ඉැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිගනීන් දැනුම්දිය යුතුයි

ඇල් සී අරුල් ප්‍රගාසම
ආණ්ඩුවේ ඒජන්තවෑන

1956 මාර්තු 2 වැනි දින
කවිවෙරිය, මඩකලපුව

අංකය ඇල් ඩී 3525 ටෙ 55 ඊ 56

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා එනම්, බීට්/වෙම්බුවේ ආණ්ඩුවේ දෙමළ පාසැල උදෙසා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික ජ්‍යෙෂ්ඨ නො ඒ 1 227 ගම—වෙම්බු

කැබැල්ල 1

ඉඩමේ නම. වෙම්බුපුම්, විස්තරය අවුරුද්දක් වයස ඇති පොල් ගස් 4ක්ද මල්පැල හා තාවකාලික පාසැල් ගොඩනැගිල්ල ඇති වත්ත අයිතිකම් කියන්නෝ: මොරකොට්ටාන්වේනේ පදිංචි වෙම්බු ගමේ පිහිටි. මානික්කපිල්ලයාර් කෝවිලේ භාරකාරවූ ඇස් කුමාරසාමි, ඇස් කන්දසියා.හා කේ සිතිනම්බි; ප්‍රමාණය: අ. 0, රු. 2, ප. 25 3

ඉහත සඳහන් ඉඩමට ගිම්කම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කීය සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූනි 9 වැනි දින පෙරවරු 10ට බීට්/වෙම්බු ආණ්ඩුවේ දෙමළ පාසැලේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 මැයි 29 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන් එකී ඉඩම් ලබාගැනීම ඉැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිගනීන් දැනුම්දිය යුතුයි.

ඇල් සී අරුල් ප්‍රගාසම,
ආණ්ඩුවේ ඒජන්තවෑන

1956 මාර්තු 2 වැනි දින
කවිවෙරිය, මඩකලපුව

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

නො 410 දරණ අවසාන ගම් සිතියමේ 3 වෙනි අතිරේකය ගම—රත් නපුර දිස්ත්‍රික්කයේ නවදුන් කෝරලයේ උඩපත්තුවේ ගල්ලැල්ල

කැබැල්ල 56.

ඉඩමේ නම මිල්ලහේන ගලබොඩවත්ත, විස්තරය ටාවකාලික ගොඩනැගිල්ලක් සහ අවුරුදු 25ක් වයස රබර් ගස් 175ක් ඇති ඉඩම, ගල්ලැල්ලේ පදිංචි ඒ ඇම් ගුණරත්න විසින් මේ ගොඩ නැගිල්ල බද්දට ගෙන පදිංචි වී සිටි, අයිතිකම් කියන්නා කොළඹ ක්වින් විදියේ ජේම්ස් පීට්ස් සහ සමාගම, ප්‍රමාණය අ 4, රු. 1, ප 29 2

ඉහත සඳහන් ඉඩමට ගිම්කම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කීය සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මැයි 3 වැනි දින උදේ 10ට රත්නපුර කවිවෙරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 අප්‍රේල් 28 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන් එකී ඉඩම් ලබාගැනීම ඉැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිගනීන් දැනුම්දිය යුතුයි

ඇලකියසුතුයි—තමාගේ අයිතිය සම්බන්ධ ඇති සියලුම ලියවිලිවල විශාලය පවත්වන වෙලාවේදී ඉදිරිපත් කළ යුතුයි

ජේ ජේ ජී අමර්තනායකම
ආණ්ඩුවේ උප ඒජන්තවෑන

අංකය ජේ 55 එච් 190/ඇල් ඇල් ඒ 5857

1956 මාර්තු 2 වැනි දින
කවිවෙරිය රත්නපුර

අංකය ඇල් ඇම් 5377

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1951පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

ජ්‍යෙෂ්ඨ අංකය 3 3 ඒ 809 ගම—පළල ලෙනගල සහ පල්ලේපැල්ලි

කැබැල්ල 1

ඉඩමේ නම ඉළක්ගොල්ලවත්ත, විස්තරය හේන, අයිතිකම් කියන්නෝ කොටියාකුමුර පදිංචි පිටත්තමඹි මරික්කාර් මහදුන් මරික්කාර්, පිටත්තමඹි මරික්කාර් මොහොමඩ් සුරේයාර්, මහදුන් මරික්කාර් මොහොමඩ් මහිජුඩ්, මහදුන් මරික්කාර් මොහොමඩ් යැකී, ආවුලෙම්බේ මරික්කාර් මොහොමඩ් මුහාර්, ආවුලෙම්බේ මරික්කාර් මොහොමඩ් මොහිදින් ආවුලෙම්බේ මරික්කාර්

කැබැල්ල 16

ඉඩමේ නම ඉළක්ගොල්ලවත්ත, විස්තරය පොල්වත්ත, ස්ථර ගොඩනැගිලි 2ක්, තාවකාලික ගොඩනැගිලි 5ක් සහ ලීදක්ද තිබේ, අයිතිකම් කියන්නෝ බිම්කඩවි අංක 5හේ අයිතිකම් කියන්නෝ අයිතිවාසිකම් කියා සිටි, පල්ලේපැල්ල පලිස්කාර මුදියන්සේලාගේ පුවරුවලට, ඒ ආර් අප්පුහාමි, ඒ ආර් මුදියන්සේ, පි ඇම් මේරි නෝනා, පි ඇම් ජේන් නෝනා, පි ඇම් උක්කුමාරේකා, පි ඇම් ජයවීර සහ පහළ ගල්ලන් රාලාගේ ජේන් ධම්සේන ආරාදුල් කරනු ලැබේ, ප්‍රමාණය අ 9, රු 1, ප 27

කැබැල්ල : 17.

ඉඩමේ නම ඉළක්ගොල්ල වත්ත නොහොත් අළුත්වත්ත, විස්තරය පොල්වත්ත, සිමෙන්තියෙන් බිදින ලද ලීදක්ද තිබේ, අයිතිකම් කියන්නෝ බිම්කඩවි අංක 5හේ අයිතිකම් කියන්නෝ අයිතිවාසිකම් කියා සිටි, පල්ලේපැල්ල පලිස්කාර මුදියන්සේලාගේ පුවරුවලට, ඒ ආර් අප්පුහාමි, ඒ ආර් මුදියන්සේ, පි ඇම් මේරි නෝනා, පි ඇම් ජේන් නෝනා, පි ඇම් උක්කුමාරේකා, පි ඇම් ජයවීර සහ පහළ ගල්ලන් රාලාගේ ජේන් ධම්සේන ආරාදුල් කරනු ලැබේ, ප්‍රමාණය අ 0, රු 3, ප 27.

කැබැල්ල : 18.

ඉඩමේ නම ඉළක්ගොල්ල වත්ත නොහොත් පත්සලේ වත්ත, විස්තරය පොල් වත්ත, අයිතිකම් කියන්නෝ බිම්කඩවි අංක 5හේ අයිතිකම් කියන්නෝ අයිතිවාසිකම් කියා සිටි; ලෝකගල පත්සලේ භාරකරුවන් ආරාදුල් කරනු ලැබේ; (ප්‍රධාන භාරකරු ලෝකගල පත්සලේ ශ්‍රී නිවාස ධේර), ප්‍රමාණය අ 1, රු 2, ප 19

කැබැල්ල : 19

ඉඩමේ නම ඉළක්ගොල්ල වත්ත, විස්තරය පොල්වත්ත, අයිතිකම් කියන්නෝ : බිම්කඩවි අංක 5හේ අයිතිකම් කියන්නෝ අයිතිවාසිකම් කියා සිටි, පල්ලේපැල්ල පලිස්කාර මුදියන්සේලාගේ පුවරුවලට, ඒ ආර් අප්පුහාමි, ඒ ආර් මුදියන්සේ, පි ඇම් මේරි නෝනා, පි ඇම් ජේන් නෝනා, පි ඇම් උක්කුමාරේකා, පි ඇම් ජයවීර, ලියනරාලාගේ කපුරුහාමි පැල්ලි පිට සහ ගමරාලාගේ සිමියන් සිසෙකු ආරාදුල් කරනු ලැබේ, ප්‍රමාණය අ 28, රු 1, ප 12

කැබැල්ල : 20.

ඉඩමේ නම ඉළක්ගොල්ල වත්ත නොහොත් පිදිපිටියේ බිව්ට, මුදුවත්තයේ බිව්ට සහ වලපාල; විස්තරය පොල්වත්ත, අයිතිකම් කියන්නෝ : බිම්කඩවි අංක 5හේ අයිතිකම් කියන්නෝ අයිතිවාසිකම් කියා සිටි, පල්ලේපැල්ල පහලගල්ලන් රාලාගේ ජේන් ධම්සේන ආරාදුල් කරනු ලැබේ, ප්‍රමාණය අ 5, රු 3, ප 28

කැබැල්ල : 21.

ඉඩමේ නම ඉළක්ගොල්ල වත්ත, විස්තරය පොල්වත්ත, අයිතිකම් කියන්නෝ : බිම්කඩවි අංක 5හේ අයිතිකම් කියන්නෝ අයිතිවාසිකම් කියා සිටි, කොටියකුමුරේ ආදුලේබිබේ මරික්කාර් මොහොමඩ් බුහාරි ආරාදුල් කරනු ලැබේ, ප්‍රමාණය අ 2, රු. 1, ප 30

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම නම තමන් හෝ මවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මැයි 15 වැනි දින පූර්වහස 930ට රුවන්වැල්ලේ සැසි බංගලාවේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 මැයි 8 වැනි දිනට මත්තෝන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් මවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු සැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඩී අළුවිහාරේ,
ආණ්ඩුවේ ඒජන්තායතන

1956 මාර්තු 5 වැනි දින
කවිචේරිය, කැගලේ

ඉඩම් පිළිබඳ විවිධ නිවේදන

අංකය ඇල් ජේ. 882

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

බෞද්ධ විහාරස්ථානයක් හැදීම පිණිස අක්කරයක පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් බද්දට දෙන ලෙස පල්ලේ බෝවල උඩගම ගන්නාවේ " ශ්‍රී උභයාච්ඡාධක තරුණ බෞඩ සමිතියේ " ආකාරයක් වන ඇන් ඒ රත්බණ්ඩා සහ වයි ඇම් අබේසිත් බණ්ඩා යන මහතන් විසින් ඉල්ලා තිබෙන බැව් මහජනයාට මෙයින් දන්වමි ඉල්ලා තිබෙන මේ ඉඩම් කැබැල්ල තවම මැණ නැත එය පිහිටා තිබෙන්නේ නුවරඑළි දිස්ත්‍රික්කයේ උඩබේන්දැහැට කොට්ඨාශයේ ගන්නාවූ කෝරළයේ උඩගම නමැති ගමෙහිය

2 මේ සඳහා දීමට ඉඩම් තිබේ ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත් කොට මේ ඉල්ලීම පරිදි ඉඩම් කැබැල්ලක් බදු දීමට ආණ්ඩුව අදහස් කරයි. —

(අ) බද්ද අවුරුද්දකට රුපියලුයි,

11 4

(ඉ) බදුගන්නන් විසින් බද්ද ආරම්භවන දිනයේ පටන් අවුරුදු තුනක් ඇතුළතදී නුවරඑළියේ ආණ්ඩුවේ ඒජන්තායතනයේ සිත් ගන්නා පරිද්දෙන් මේ ඉඩමෙහි (මෙහි පහත විහාර ස්ථානය කියා සඳහන් කරනු ලබන) ධර්මාලාපික්, විහාර ගෙයක් හා හිසුන්වහන්සේලාගේ ආවාසයක් ඉදිකරවිය යුතුය.

(උ) බදුගන්නන් විසින් මේ ඉඩම විහාරස්ථානයක් හැදීමට හැර අන්කිසි කටයුත්තකට පාවිච්චි නොකළ යුතුය.

(ඔ) විහාර කමිත්තය නිමකොට හයමසක් ඇතුළතදී බදු ගන්නන් විසින් මහාභාරකාරයා අනුමත කරන මස්පුවක් පිට එය මහා සංඝයා වහන්සේට පූජාකළ යුතුය එසේ කළ විට එකී විහාරයේ භාරකාරයන්ට හෝ පාලක විහාරාධිපතීන් වහන්සේට හෝ මේ ඉඩම 99 අවුරුද්දකට බදු දෙනු ලැබේ

3 මේ ඉඩම් කැබැල්ල බදු නොදිය යුතු බවට සැහෙන හේතු මෙහි සඳහන් දිනයේ සිට සුමන රික් ඇතුළතදී මා වෙත ලියා ඉදිරිපත් කළොත් මිස නැත්නම් මේ ඉඩම් කැබැල්ල බද්දට දෙන්නෙමි

බබ්ලිව් බබ්ලිව් ජේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් වෙනුවට.

1956 මාර්තු 9 වැනි දින
කොළඹ

අංකය ඇල් ජේ 686

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

පුත්තලම දිස්ත්‍රික්කයේ දෙමළ හත්පත්තුවේ කර්මේ පත්තුවේ මහලස්වැව ගමේ පිහිටි, වැරි මාහි පිළිබඳ මැනීමේ 1 වැනි මූලික පිඹුරයේ 62 වැනි බිම් කැබැල්ලෙන් අක්කරයක පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් රෝමානු කතෝලික දේවස්ථානයක් හා රෝමානු කතෝලික සුසාන භූමියක් පිහිටුවාලීම පිණිස බද්දට දෙන ලෙස ගරුතර හලාවත පුජාප්‍රසාදීන් වහන්සේ විසින් ඉල්ලා තිබෙන බව මහජනයාට මෙයින් දන්වමි

2 මේ සඳහා දීමට ඉඩම් තිබේ ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත් කොට මේ ඉල්ලීම පරිදි ඉඩම් කැබැල්ලක් බදුදීමට ආණ්ඩුව අදහස් කරයි —

(අ) කාලය අවුරුදු 99යි,

(ඉ) බද්ද අවුරුද්දකට රු 1 25යි,

(උ) බදුගන්නා විසින් බද්ද ආරම්භවන දිනයේ සිට අවුරුද්දක් ඇතුළතදී, පුත්තලමේ ආණ්ඩුවේ ඒජන්තායතනයේ සිත් ගන්නා පරිද්දෙන් මේ ඉඩමෙහි දේවස්ථාන ගොඩනැගිල්ලක් ඉදි කරවිය යුතුයි.

(ඵ) බදුගන්නා විසින් මේ ඉඩම රෝමානු කතෝලික දේවස්ථානයක් හැදීමට හැර අන්කිසි කටයුත්තකට පාවිච්චි නොකළ යුතුයි

3 මේ ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු මෙහි සඳහන් දිනයේ සිට සුමන හසක් ඇතුළතදී මා වෙත ලියා ඉදිරිපත් කළහොත් මිස නැත්නම් මේ ඉඩම් කැබැල්ල බද්දට දෙන්නෙමි.

බබ්ලිව්, බබ්ලිව් ජේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් වෙනුවටයි

1956 මාර්තු 9 වැනි දින
කොළඹ

ඉඩම් කවිචේරියේ දන්විමයි

පහත පෙනෙන ලේඛනයේ සඳහන් ආණ්ඩුවේ ඉඩම් දීමට ඉල්ලුම් පත් කැඳවනු ලැබේ

2 සියලුම ඉල්ලුම්පත් මෙහි පහත දී තිබෙන අයදුම් පතේ විස්තර ප්‍රකාරයට සම්පූර්ණ කොට මඩකලපුව දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමා වෙත, 1956 අප්‍රේල් 20 වෙනි දිනට හෝ ඊට පෙර ලැබෙන්නට සැලැස්විය යුතුයි

3 ඉඩම් ලබාගැනීමට සුදුසු අයදුම්කරුවන් තෝරා ගැනීම පිණිස මඩකලපුව දිසාපති කායඞ්ලයේදී 1956 අප්‍රේල් 27 වැනි දින පෙරවරු 9ට පවත්වනු ලැබේ. සියලුම අයදුම් කරුවන් ඉඩම් කවිචේරියට පැමිණෙන්නට උවමනා බවත් එසේ පැමිණෙන්නට නොහැකි නම් තමන් වෙනුවට බලය ලත් කෙනෙක් ලියවිලිලකින් පෙනී සිටිය හැකි බවත් දන්වමි ඉල්ලුම්කරු හෝ මවුගෙන් ලියවිලිලකින් බලය ලත් යම් කෙනෙකු ඉඩම් කවිචේරියේ පෙනී සිටියේ නැත්නම් ඉල්ලුම්කරු ඉඩම් ලබාගැනීමට බලාපොරොත්තුවක් නැති ලෙස සලකනවා ඇත.

4 ඉඩම් දීමට තෝරා ගත් සියලුම අයදුම් කරුවන් තමන්ට දන්වූ වහාම තමන්ට දෙන්නට යන ඉඩමට අක්කරයකට රුපියල් 3/- (තුනක්) බැගින් බදුන්ට උවමනා බව දන්වමි. ඉඩම් මැනීමට නුඩුවමනා විශදම් ආණ්ඩුවට දැරීමට අයදුම්කරුගේ නොසැලකිලි කමින් සිදු වුවහොත් ඉහත බදුන මුදල ආපසු නොදෙන බව දන්වමි එසේ බදුන රද මුදල් යම් කෙනෙකුට දීමට හෝ නොදීමට ඉඩම් කොමසාරිස්වරුන් තීරණය කළොත් එම තීරණය අන්තිම තීරණයයි

5 යට සඳහන් අයුරු අවුරුද්දකට ආදායම් ලැබෙන අයදුම් කරු වන්නේ අයදුම්පත් සම්බන්ධව පමණක් සලකා බලනු ලැබේ මෙය පුද්ගලික ආදායම් හෝ සමාගම් හෝ කොමිටිවල වශයෙන් ආදායම් ලබන්නෙක් විය හැක තවද ආණ්ඩුවේ කෘෂිකම් සායුලෙන් සමන්වූ ශිෂ්‍යයින්ගෙන් ලැබෙන ඉල්ලුම්පත් කල්පනාවට ගන්නවා ඇත —

- (අ) අවුරුද්දකට ආදායම් රුපියල් 12,000කට වැඩි නොවන අවිවාහක සහ අවුරුද්දකට ආදායම් රුපියල් 24,000කට වැඩි නොවන විවාහක අයට ඉඩම් අක්කර 50කට වැඩි නොවන ගණන ලබාගත හැක.
- (ආ) ඉහත සඳහන් අයුරු ආදායම්වලට වැඩි ආදායම් ලැබෙන්නෙකුට අක්කර 200කට වැඩි නොවන ගණන ලබාගත හැක

අන්තිම වරට ආදායම් තක්සේරු කරන දෙපාර්තමේන්තුවෙන් ලැබුණු තක්සේරු පත තමාගේ ආදායම් ඔප්පු කිරීම පිණිස ඉඩම් කවිවේරි ගේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි

6 පත්ති (අ) යටතේ එන අයදුම්කරුවන්ට ඉඩම් සංවර්ධන පණතේ ප්‍රකාර ඉඩම බදු දෙනු ලැබේ. පත්ති (ආ) යටතේ එන අයදුම්කරුවන්ට දීර්ඝ කාල බද්දක් ආණ්ඩුවේ ඉඩම් ආඥාපණත යටතේ ඉඩම් දෙනු ලැබේ. ඉඩම් සංවර්ධන පණත යටතේ ඉඩම් ලබාගත් අයදුම්කරු විසින් අවුරුද්දකට වැඩි දියුණු නොකළ ඉඩමේ වරිනාකම තක්සේරුව ඇවිරීමට සියයට 4 ර බැගින් බදු මුදලක් ගෙවිය යුතුයි. ආණ්ඩුවේ ඉඩම් ආඥාපණත යටතේ දෙන ඉඩම්වලට අවුරුද්දකට වැඩිදියුණු නොකළ ඉඩමේ වරිනාකම තක්සේරුව ඇවිරීමට සියයට 46 බැගින් බදු මුදලක් ගෙවිය යුතුයි මේ අයකිරීම ක්‍රමය අවුරුදු 30කට වරක් වෙනස් කරනු ලැබේ. දීර්ඝකාල බදු පළමුකොට අවුරුදු 60ක්ද, තවත් බදුකාරයින්ට කැමති නම් තව දුරටත් අවුරුදු 60කට දීර්ඝ කලක් ගත හැක.

7 සඳහන් ඉඩම්වල වැවීමට සුදුසු බෝග පෝෂා ඇත ඉඩම් දීමට තෝරා ගන්නා අයවලුන් විසින් ඒ ඉඩම් වල සංවර්ධන වැඩ පිළිවෙලට අනුව බෝග වැවිය යුතුයි

8 බදු දීමේ කොන්දේසිය යනාදිය තව දුරට විස්තර උවමනා නම් මහකලපුව දිස්ත්‍රික්කයේ දිසාපති තුමාගෙන් ලබාගත හැක

ඇල්. සී අරුල්ප්‍රසාසම්,
දිසාපතිතුමා වෙනුවට.

1956 මාර්තු මස 5 වැනි දින,
කවිවේරිය, මහකලපුව

ඉඩම්වල ලෙබනාය

ප්‍රාදේශීය ආදායම් නිලධාරීතුමාගේ කොසායය ඒ රුඩුර් හා කෝරළේ පත්තු; දීමට තිබෙන ඉඩම් ප්‍රමාණය මහකලපුව-ත්‍රිකුණාමලේ පාරේ ඇතැම් 33½ සහ 34½ කනුව අතර අක්කර 500; වැවිලිවලට සුදුසු බෝග; පොල්.

ප්‍රාදේශීය ආදායම් නිලධාරීතුමාගේ කොසායය ඒ රුඩුර් කෝරළේ පත්තු, දීමට තිබෙන ප්‍රමාණය මහකලපුව-ත්‍රිකුණාමලේ පාරේ ඇතැම් 26 සහ 32 කනුව අතර අක්කර 440, වැවිලිවලට සුදුසු බෝග පොල්

1956 මාර්තු 9 වෙනි දින අංක 9,302 දරණ ආණ්ඩුවේ “ආසම්” දන්වීම් පත්‍රයෙහි ප්‍රකාර පත්වන්නේන් හා මාන්කේන් යන ගම්වල ආණ්ඩුවේ ඉඩම් ලබාගැනීමේ අයදුම් පත්‍රයයි

- (1) අයදුම්කරුගේ නම සහ ලිපුම් ලැබෙන පිළිවෙල
- (2) සදකාරික පදිංචි ස්ථානය
- (3) රකෂාව
- (4) ලාංකිකයෙක්ද යන වග
- (5) විවාහකද, නමාගෙන් ගැපෙන්ට සිටින ගණන
- (6) ඉල්ලුම්කරු සමාගමක් නම් පාලනකරුගේ නම හෝ පාලන කරුවන්ගේ නම හා ජාතිය
- (7) ආදායම් දෙපාර්තමේන්තුව පසුගිය වාරයට තක්සේරු කළ අයුරු අවුරුද්දකට ආදායම් කීයද?
- (8) එසේ තිබේ නම් තැන්පත් කර තිබෙන මුදල කොපමණද
- (9) පුද්ගලිකව අගත් ඉඩම්වල විස්තර හා එය කුමන අන්දමට ප්‍රයෝජන ගන්නෙහිද යන වග, —
ගොඩ ඉඩම් අ රු ප,
මඩ ඉඩම් අ රු ප,

(10) ආණ්ඩුවේ ඉඩම් බදු හෝ ඉඩම් සංවර්ධන ක්‍රමය යටතේ අගත් ඉඩම්වල විස්තරයක්—එය කුමන අන්දමට ප්‍රයෝජන ගන්නෙහිද යන වග —
ගොඩ ඉඩම් අ රු ප,
මඩ ඉඩම් අ රු ප

(11) වගා කිරීමට යෝජනා කරන ලද බෝග කුමක්ද?

(12) අවුරුදු පතා මේ වෙනුවට තැන්පත් කිරීමට කැමති මුදල් කොපමණද

ඉල්ලුම්කරුගේ අත්සන
දිනය _____
අංකය ඇල්. අං. 3462

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසිය මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

එටමක්වෙල මහිලා සමිතියේ බාරකාරයන් වන ඒ ඇම්. හීන්මැණිකා, ඇම් ඇම් නකුවනි සහ පී ජී රොසලින් යන මහත්මියන් උස්විම් ශාලාවක් තැනීම සඳහා රත්නපුර දිස්ත්‍රික්කයේ කඩවත සහ මැද කෝරළේ මෙණේරිකුමුර පිහිටි 515 අවසාන ගම් පිඹුරයට අගත් 84 වැනි බිම් කැබැල්ලෙන් අක්කර බාගයක පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බැව් මහජනයාට මෙයින් දන්වමි

2 මේ සඳහා දීමට ඉඩම තිබේ, එසේම මේ ඉල්ලීම අනුව නියමිත කොන්දේසි අතර පහත සඳහන් කොන්දේසිවලටද යටත් කොට ඉඩම දීමට අදහස් කර තිබේ —

- (අ) කාලය අවුරුදු 5යි,
- (ආ) බද්ද අවුරුද්දට රුපියලයි,
- (ඉ) බදුකාරයන් විසින් බද්ද ආරම්භ වන දිනයේ පටන් අවුරුද්දක් ඇතුළතදී රත්නපුරයේ ආණ්ඩුවේ ඒජන්ත තුමාගේ සිත්ගන්නා පරිද්දෙන් මේ ඉඩමේ උස්විම් ශාලාවක් තැනවිය යුතුය,
- (ඊ) බදුකාරයන් විසින් මේ ඉඩම අත්කිසි කටයුත්තක් සඳහා නොව උස්විම් ශාලාවක් සඳහා පාවිච්චි කළ යුතුය

3 මෙහි සඳහන් දිනයේ පටන් සුමන හයක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැලකෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළහොත් මිස තැන්තම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි.

බඩලිච්චි බඩලිච්චි ජේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් වෙනුවට.

1956 මාර්තු 9 වැනි දින
කොළඹ

අංකය ඇල්. 749

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ තම්පලකොම පත්තුවේ කන්තලේ ගොවිජනපදයේ යෝජනා ක්‍රමයට අගත් මාහේ-ත්‍රිකුණාමල දුම්රිය පාරේ 194 සැතපුම් කඳුට අසල පිහිටි අක්කර 2ක් පමණ වැඩි ප්‍රමාණය ඇති ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් රෝමානු කතෝලික දේවස්ථානයක් සෑදීම පිණිස ත්‍රිකුණාමලේ රාජලල ප්‍රසාදි තුමා ඉල්ලා තිබෙන බැව් මහජනයා වෙත මෙයින් දන්වමි.

2 මේ සඳහා ඉඩම් කැබැල්ල දෙන්නට පුළුවන ආණ්ඩුවේ වෙනත් කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත්කොට මේ ඉඩම බදු දීමට අදහස් කරනු ලැබේ ඒ කොන්දේසි කවරේද යත් —

- (අ) කාලය අවුරුදු 99යි;
- (ඉ) බද්ද අවුරුද්දකට රු 10යි;
- (උ) බද්ද පටන් ගත් දින සිට අවුරුදු 2ක් ඇතුළතදී බදුගන්නන් විසින් ත්‍රිකුණාමලේ ඒජන්ත තැනගෙන් සිත් ගන්නා පරිද්දෙන්, දේවස්ථානයක්, දේවස්ථානාධිපතියගේ වාස ස්ථානයක් හා දේවස්ථාන පාලනය සඳහා අවශ්‍ය අතිකුත් ගොඩනැගිලි මේ ඉඩමෙහි ගොඩනැංවිය යුතුය,
- (ඵ) බදුගන්නන් විසින් මේ ඉඩම ඉහත සඳහන් (උ) කාරණයට මිස අන් කවර කටයුත්තක් සඳහා පාවිච්චි නොකළ යුතුය

3. මෙහි සඳහන් දින සිට සති 6ක් ඇතුළතදී මීට විරුද්ධව කිසිවකු විසින් සැලකෙන හේතු මා වෙත ලියා නොඑවුවහොත් මේ ඉඩම බද්දට දෙන්නෙමි

බඩලිච්චි බඩලිච්චි ජේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් වෙනුවට

1956 මාර්තු 9 වැනි දින
කොළඹ.

අංකය ඇල් ඇස් 3483

අංකය ඇල් ජේ 730

1948වේ ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසිය මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

ඉහල තලාවේ ඉඩම් සංවිධාන සමිතියේ බාරකාරයන්වන විකිරි බණ්ඩා විජේසුන්දර සහ හේරත් මුදියන්සෙලාගේ රත්නාම් චේතිය යන මහතන් රැස්වීම් ශාලාවක් තැනීම සඳහා අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ බටහිර නුවරගම පළාතේ ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කොසාලයේ තලාවේ පිහිටි 302 වැනි අවසාන ගම් පිඹුරයට අයත් 27ඇම් වැනි ඉඩම් කැබැල්ලක් බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බැව් මහජනයාට මෙයින් දන්වමි

2 මේ සඳහා දීමට ඉඩම් කැබැල්ලක් තිබේ එසේම මේ ඉල්ලීම අනුව නියමිත කොන්දේසි අතර පහත සඳහන් කොන්දේසිවලටද යටත්කොට ඉඩම දීමට අදහස් කර තිබේ —

- (අ) කාලය අවුරුදු 5යි,
- (ඉ) බද්ද අවුරුද්දට රුපියල් 125යි,
- (උ) බදුකාරයන් විසින් බද්ද ආරම්භ වන දිනයේ පටන් හය මසක් ඇතුළතදී අනුරාධපුරයේ ආණ්ඩුවේ ඒජන්ත තුමා විසින් අනුමත කරනු ලබන ශාලාවක් සහ උපදෙස් වලට අනුව මේ ඉඩමේ සිරි රැස්වීම් ශාලාවක් තැනවිය යුතුය,
- (ඵ) බදුකාරයන් විසින් මේ ඉඩම අත් කිසි කටයුත්තකට නොව රැස්වීම් ශාලාවක් සඳහා පාවිච්චි කළ යුතුය

3 මෙහි සඳහන් දිනයේ පටන් සති හයක් ඇතුළතදී මේ ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළහොත් මිස නැත්නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි

බඹලිව් බඹලිව් ජේ මැන්දිස්, ඉඩම් කොමසාරිස් වෙනුවට

1956 මාර්තු 9 වැනි දින කොළඹ

ඇල් ජේ 925

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

අනුරාධපුර පළාත් ආණ්ඩු සභා සීමාව ඇතුළත කැඳා කෝරළයේ නුවර වැව නමැති ගමේ පිහිටියාවූද නගර මැනීමේ අංක 14කි දරණ මූලික පිඹුරයේ 797 වැනි බිම් කැබැල්ලේ කොටසක් වශයෙන් අනුරාධපුර නවනගරයේ පළමුවැනි පියවරට අසුවන්නාවූද රුචි 2ක පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් වන්දනාකාරයන්ගේ විශ්‍රාම ශාලාවක් සෑදීම පිණිස බදුදෙන ලෙස " සිංහ ශ්‍රී කොත වන්දනාකාර විශ්‍රාම ශාලාවේ " හා " සිමාසහිත ශ්‍රී අනුරාධපුරයේ සිසිල්පාන සහ ආහාර දාන සමිතියේ " භාරකාරයන් වන සෙනෙවි මන්ත්‍රී සර් සිරිල් ද සොයිසා, මුදලි තැන්පත් සමාදාන විනිශ්චයකාර සී ඊ සී. මුලන් සිංහල විදිය බණ්ඩාර ජෝතිඡරත්න හා ආර් පී රූපසිංහ යන මහතන් විසින් ඉල්ලා තිබෙන බැව් මහජනයාට මෙයින් දන්වමි

2 මේ සඳහා දීමට ඉඩම් තිබේ ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත්කොට මේ ඉල්ලීම පරිදි ඉඩම් කැබැල්ලක් බදු දීමට ආණ්ඩුව අදහස් කරයි —

- (අ) කාලය අවුරුදු පහකි ගොඩනැගිලි ඉදිකරවා සමාගමේ කටයුතු සතුටුදායක ලෙස කරගෙන ගියෙහි මේ බද්ද තව අවුරුදු 94ක කාල පරිච්ඡේදයකට දීර්ඝ කළ හැකිය,
- (ඉ) බද්ද වම්සකට රු 18 75කි තිස්අවුරුද්දකට වරක් මේ බද්ද වැඩි කිරීමට ආණ්ඩුවට බලය තිබේ එහෙත් බද්ද එසේ වැඩි කරන කවර විටෙකදීවත් ඒ එක්කම කලින් තිස් අවුරුදු කාල පරිච්ඡේදයේදී අයකළ බදු මුදලින් සියයට 50කට වඩා වැඩි ගණනකින් බදු මුදල නොඉස්සිය යුතුය,
- (උ) බදුගන්නන් විසින් බද්ද ආරම්භ වන දිනයේ සිට අවුරුද්දක් ඇතුළතදී අනුරාධපුරයේ ආණ්ඩුවේ ඒජන්ත තැනගේ සිත් ගන්නා පරිද්දෙන් වන්දනාකාරයන්ගේ ප්‍රයෝජනය පිණිස කාමර 20ක විශ්‍රාම ශාලාවක් ඉදිකරවිය යුතුය;
- (ඵ) බදුගන්නන් විසින් මේ ඉඩම වන්දනාකාරයන්ගේ විශ්‍රාම ශාලාවක් සෑදීමට හැර අන්කිසි කටයුත්තකට පාවිච්චි නොකළ යුතුය

3 මේ ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු මෙහි සඳහන් දිනයේ සිට සුමන රික් ඇතුළතදී මා වෙත ලියා ඉදිරිපත් කළහොත් මිස නැත්නම් මේ ඉඩම් කැබැල්ල බද්දට දෙන්නෙමි

බඹලිව් බඹලිව් ජේ මැන්දිස්, ඉඩම් කොමසාරිස් වෙනුවට

1956 මාර්තු 9 වැනි දින කොළඹ

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

වවුනියා දිස්ත්‍රික්කයේ දකුණු වවුනියා දෙමළ කොට්ඨාශයට අයිති වෙප්පකුලම් නම් ගමේ පිහිටි අක්කර 10ක් පමණ වැඩි ප්‍රමාණය ඇති ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් හරක්ගාලක් හා තණබිමක් වශයෙන් පාවිච්චි කිරීමට බද්දට දෙන ලෙස වවුනියාවේ කෘෂි ද්‍රව්‍ය නිෂ්පාදනය හා අලෙවි කිරීම පිළිබඳ සමුපකාර සමිතිය සමාජය විසින් ඉල්ලා සිටින බැව් මහජනයාට මෙයින් දන්වමි

2' මේ ඉඩමට මායිම් මෙසේය —

උතුරට මන්නාරම්-වවුනියා පාර, නැගෙනහිරට තච්චනදන් කුලම්, දකුණට ආණ්ඩුවේ ඉඩම; බස්නාහිරට පවුපාර

මේ සඳහා මේ ඉඩම දිය හැකිය

3 මේ ඉල්ලීම පරිදි මේ ඉඩම් කැබැල්ල ආණ්ඩුවේ කොන්දේසි වලට යටත්කොට දීමට ආණ්ඩුවේ අදහස තිබේ ඒ කොන්දේසි වලින් සමහරක් මෙසේය —

- (අ) කාලය අවුරුදු 10යි තව අවුරුදු 10කට බද්ද අලුත් කරවා ගැනීමට ඉඩ දෙනු ලැබේ,
- (ඉ) බද්ද අවුරුද්දකට රුපියල් 100 අවුරුදු පහකට වරක් මේ ගණන වෙනස් කිරීමට ආණ්ඩුවට පුළුවන්කම තිබිය යුතුය;
- (උ) බදුගන්නන් විසින් මේ ඉඩම හරක්ගාලක් හා තණබිමක් වශයෙන් පාවිච්චි කළ යුතුය අන් කිසි කටයුත්තකට පාවිච්චි නොකළ යුතුය

4 මේ ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මෙහි සඳහන් දිනයේ පටන් සුමන හයක් ඇතුළතදී මා වෙත ඉදිරිපත් කළ හොත් මිස නැත්නම් මේ ඉල්ලීම පරිදි මේ බද්ද දෙන්නෙමි.

බඹලිව් බඹලිව් ජේ මැන්දිස්, ඉඩම් කොමසාරිස් වෙනුවට

1956 මාර්තු 9 වැනි දින කොළඹ

අංකය ඇල් ජේ 717

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

වවුනියා දිස්ත්‍රික්කයේ දකුණු වවුනියාවේ (සිංහල කොට්ඨාශය) පලේරුව නම් ගමේ පිහිටි අක්කරයක් පමණ වැඩි ප්‍රමාණය ඇති ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් විහාරස්ථානයක් සෑදීම පිණිස බද්දට දෙන ලෙස " පලේරුවේ ප්‍රතිසංස්කරණ සමිතියේ " බාරකාරයන් වන කේ රත්නා, ආර් අප්පුවා, ඇස්. ගමයා සහ යු අබරනා යන මහත්වරු ඉල්ලා තිබෙන බව මහජනයාට මෙයින් දන්වමි.

2 ඉල්ලුම් කර ඇති ඉඩම ආණ්ඩුවේ කැලැවලට මැදිහි තිබේ මේ සඳහා ඉල්ලන ඉඩම දීමට පුළුවන ආණ්ඩුවේ වෙනත් කොන්දේසි වලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත් කොට මේ ඉඩම බදුදීමට අදහස් කරනු ලැබේ ඒ කොන්දේසි කවරේද යත් —

- (අ) බද්ද අවුරුද්දකට රුපියල් 1යි;
- (ඉ) බද්ද පටන් ගත් දින සිට අවුරුදු 2ක් ඇතුළතදී බදු ගන්නන් විසින් වවුනියාවේ ඒජන්ත තැනගේ සිත් ගන්නා පරිද්දෙන් බුදුගෙය, සංඝාලාස සහ දැගැබ යන මේවා ඇතුළත් විහාරස්ථානයක් ගොඩ නැංවිය යුතුය,
- (උ) බදුගන්නන් විසින් මේ භූමිභාගය විහාරස්ථානයක් සෑදීම සඳහා හැර අන් කවර කටයුත්තක් සඳහා වත් පාවිච්චි නොකළ යුතුය;
- (ඵ) විහාරස්ථානයේ වැඩ නිමකොට ගමසක් ඇතුළතදී බදුගන්නන් විසින් මහාබාරකාරයා අනුමත කරන මිප්පුවක් පිට ඒ විහාරස්ථානය මහාසංඝයා වහන්සේට පුජාකළ යුතුය, එසේ කළ විට ප්‍රස්ථාවගේ ගැටියට මේ ඉඩම විහාරස්ථානයේ බාරකාරයන්ට හෝ විහාරාධිපති වහන්සේට හෝ 99 අවුරුද්දකට බදු දෙනු ලැබේ

3 මෙහි සඳහන් දින සිට සති 6ක් ඇතුළතදී මට විරුඛව කිසිවෙකු විසින් සැහෙන හේතු මා වෙත ලියා නොඑව්වොත් මේ ඉඩම බද්දට දෙන්නෙමි

බඹලිව් බඹලිව් ජේ මැන්දිස්, ඉඩම් කොමසාරිස් වෙනුවට

1956 මාර්තු 9 වැනි දින කොළඹ

අංකය ඇල්.ඇස්. 3493

අංකය ඇල් පේ 870

1948වේ ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ
21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

21 (2) වැනි ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසිය
යටතේ කරන නිවේදනයයි

නනපුරුව ග්‍රාමසංවර්ධන සමිතියේ බාරකාරයන් වන ටී ඇම් සුදු නිලමේ සහ එච්. ඒ. පීට්ස් සිල්වා යන මහතන් රැස්වීම් ශාලාවක් කැදීම සඳහා බදුල්ල දිස්ත්‍රික්කයේ වෙල්ලස්ස පළාතේ නනපුරුව ගමේ පිහිටි 144 වැනි අවසාන ගම් පිඹුරයට අයිති 15ඒවයි වැනි බිම් කඩවියේ අක්කර හතරක පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බැව් මහජනයාට මෙයින් දන්වමි

ශ්‍රීමාසහිත බෝගහකුඹුර සමුපකාර බඩුගබඩා සමිතිය ගබඩාවක් තැනීම සඳහා බදුල්ල දිස්ත්‍රික්කයේ උඩුකිඳ පළාතේ අලවතුගොඩ පිහිටි 458 වැනි අවසාන ගම් පිඹුරයට අයත් 419 වැනි ඉඩම් කඩවියෙන් පර්චස් 20 ක් පමණ වූ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බැව් මහජනයාට මෙයින් දන්වමි

2 මේ සඳහා දීමට ඉඩම් කැබැල්ලක් තිබේ එසේම මේ ඉල්ලීම පරිදි නියමිත කොන්දේසි අතර පහත සඳහන් කොන්දේසිවලටද යටත්කොට ඉඩම දීමට අදහස් කර තිබේ —

2 මේ සඳහා දීමට ඉඩම තිබේ එසේම මේ ඉල්ලීම පරිදි නියමිත කොන්දේසි අතර පහත සඳහන් කොන්දේසිවලටද යටත් කොට ඉඩම දීමට අදහස් කර තිබේ —

- (අ) කාලය අවුරුදු 5යි,
- (ඉ) බද්ද රුපියල් 2,50,
- (උ) බදුකාරයන් විසින් බද්ද ආරම්භ වන දිනයේ පටන් අවුරුද්දක් ඇතුළතදී මේ ඉඩමේ බදුල්ලේ ආණ්ඩුවේ ඒජන්ත තැනගේ සිත්ගන්නා පරිද්දෙන් රැස්වීම් ශාලාවක් තැනවිය යුතුය,
- (එ) බදුකාරයන් විසින් බදුල්ලේ ආණ්ඩුවේ ඒජන්ත තැනගේ සිත්ගන්නා පරිද්දෙන් මහජනයා විසින් පාවිච්චි කරනු ලබන මේ ඉඩමේ ඇති ලිඳ නඩත්තු කළ යුතුය,
- (ඔ) බදුකාරයන් විසින් මේ ඉඩම අත් කිසි කටයුත්තකට නොව රැස්වීම් ශාලාවක් සහ ලිඳක් සඳහාම පාවිච්චි කළ යුතුය

- (අ) කාලය අවුරුදු 30යි,
- (ඉ) බද්ද අවුරුද්දට රුපියල් 1යි;
- (උ) බදුකාරයන් බද්ද ආරම්භ වන දිනයේ පටන් අවුරුද්දක් ඇතුළතදී බදුල්ලේ ආණ්ඩුවේ ඒජන්ත තැනගේ සිත්ගන්නා පරිද්දෙන් ගබඩාවක් ලෙස ප්‍රයෝජනයට ගතහැකි ගොඩනැගිල්ලක් තැනිය යුතුය,
- (එ) බදුකාරයන් මේ ඉඩම අත් කිසි කටයුත්තකට නොව ගබඩාවක් සඳහා පාවිච්චි කළ යුතුය

3. මෙහි සඳහන් දිනයේ පටන් සති හයක් ඇතුළතදී මේ ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළහොත් මිස නැත්නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි

3 මෙහි සඳහන් දිනයේ පටන් සති හයක් ඇතුළතදී මේ ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළහොත් මිස නැත්නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි

බබ්ලිච් බබ්ලිච්, ජේ. මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් වෙනුවට

බබ්ලිච් බබ්ලිච් ජේ. මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් වෙනුවට

1956 මාර්තු 9 වැනි දින
කොළඹ

1956 මාර්තු 9 වැනි දින
කොළඹ

பகுதி III — காணிகள்

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்ககாணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம் ஆண்டு பெப்ரவரி 10 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக்
ஏசண்டின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின் இலக்கம்

Q B 213/J 55 B 107

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் ஹப்பிறிகம் கோறனை, மாதுறுப்பிறிய எனனும் கிராமத்திலிருக்கும் கஹறகஹவத்த எனனும் காணியிலிருந்து சுமார் ஒரு ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு திரு குணபால் மஞ்சனயகா உரிமை கேட்கும் கஹறகஹவத்த எனனும் காணியின் ஒரு பகுதி, கீழ்க்கு திரு என பொறலில் பாணந்து உரிமைகேட்கும் பெலஹறறிவத்த எனனும் காணி, தெற்கு திரு என பொறலில் பாணந்து உரிமை கேட்கும் பெலஹறறிவத்த எனனும் காணியும் திரு கெ எல் மஞ்சனயகா உரிமை கேட்கும் கஹறகஹவத்த எனனும் காணியின் ஒரு பகுதி, மேற்கு திரு கெ எல் மஞ்சனயகா உரிமை கேட்கும் கஹறகஹவத்த எனனும் காணியின் ஒரு பகுதியும், எல் ஆர் பொடி நோனா உரிமை கேட்கும் கல்பொடவத்த எனனும் காணி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம் ஆண்டு பெப்ரவரி 24 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டின் இலக்கம் R/Q 99

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 55 S 460

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், கோட்டே நகரசபை எல்லைக்குள், நாவெலயிலிருக்கும் மில்லகஹவத்தை எனனும் காணியிலிருந்து எடுக்கப்படும் சுமார் 3 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதி காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு கல்பொடத்தை ரோட்டும் தரிசு நிலமும் (கோட்ட நகர சபை) , கீழ்க்கு ஜி மாரியா பெரேறுவுக்கும் மற்றவாக்குக்கும் உரிமையான சோகுலா ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 11 ஐக் கொண்ட சியாப்பன் கஹாவத்தை எனனும் காணியும், எச் எல் பெரேறுவுக்குச் சொந்தமான நாவெல் ரோட்டின் வரிமதிப்பு இல 477 ஐக் கொண்ட மில்லகஹாவத்தை எனனும் காணியும், தெற்கு ஸ்ரீமதி ரி டி எல் சிறி வாதனாவுக்கு உரிமையான நாவெல் ரோட்டின் வரிமதிப்பு இல 459 ஐக் கொண்ட மில்லகஹாவத்தை எனனும் காணி, மேற்கு ஸ்ரீமதி லீ எல் ஜெயகுமாரி உரிமைகோரும் நாவெல் ரோட்டின் வரிமதிப்பு இல 441 ஐக் கொண்ட மில்லகஹாவத்தை எனனும் காணியும் (தரிசு நிலம்), ஸ்ரீமதி ஹெகரா சிலவா, எச் கே எமில் சிஞ்சோ, எம் எல் ஏ ரொட்டிற்கோ முதலியோர் உரிமை பாராட்டும் கல்பொடத்தை ரோட்டின் வரிமதிப்பு இல 27/1, 27, 31/2, ஐக் கொண்ட அமபகஹவத்தை எனனும் காணியும், பாஸ்தபும் (சொந்தப் பாவிப்பு)

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம் ஆண்டு பெப்ரவரி 10 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டின் இலக்கம் LD 4779
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 54 L 81

காணியின் விபரம்

கண்டி மாவட்டம், உட்பலாத பகுதி, கந்துகாரபஹல் கோறனை, உடுதெனிய கிராமத்தில் 35 9 போச்சல விசாலமுள்ள கஹுவத்தாரன ஹோன், பம்பரஹுகேசும்புர எனப்படும் காணிகளின் 2 பகுதிகள், பிரதமபட இலக்கம் A 2,245 ல் துண்டு 1, 2 என அளந்து விபரிக்கப்பட இருக்கின்றன

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம் ஆண்டு மார்ச் 22 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டின் இலக்கம் LD 4896,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 55 L 502 (VB)

காணியின் விபரம்

கண்டி டிஸ்திரிக், உட்பலாத பகுதி மேகொட கஹுகொழுவ கிராமத்திலுள்ள இலலகொலே வத்த எனனும் தோட்டத்தில் ஏறக்குறைய 28 ஏக்கர் விசாலமுள்ள காணி இதன் எல்லைகள் —

வடக்கு பளமும், ஏ ஜி சரன துரையாவுக்கும் மற்றவாக்குக்கும் உரிய முருத்தகாகொடுவ எனனும் காணி, கீழ்க்கு நிலமபைக்குப் போகும் கிராமச் சபை ரோட்டு, தெற்கு ஆர் எம் முடியானசைக்கும் மற்றவாக்குக்குரிய திவலகொட ஏனயும் வாரியகல் தோட்டமும், மேற்கு டபியு ஜீ கிரிதரையாவுக்கும் மற்றவாக்குக்குரிய முருத்தகாகொடொலவ எனனும் காணி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம் ஆண்டு பெப்ரவரி 10 ந் உ.

காலி டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LA/C 52,
காணி காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 55 E 40

காணியின் விபரம்

காலி டிஸ்திரிக்கில் பெனதொட வல்லலாவிடி கோறையில் மட்டக்க
எனணும் கிராம தலைவா பகுதியில் பொட்டிவல எனணும் கிராமத்தில்
ஏ 2, றா 1, ப 36 8 விசாலமுள்ள மானனடெனிய ஒவிட கெருனகற
பொல்லாவ எனணும் நான்கு துணடுகளை இன்னும் விபரமாய்
சுபலிமனட நொ I P V P 581 ல துணடுகளை 421½, 422, 423, 424 ல
காட்டியுள்ளன

1950 ம ஆண்டின் 9 ம இலக்கம் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின்
படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கம் காணி எடுத்தற
(திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற
தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கம் காணி கொள்ளும் சட்டத்தின்
ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும எனணும் அச
சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின்
39 ம இலக்கம் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான
காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலன குலம் ஆகிய
நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பீ புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஆண்டு பெப்ரவரி 10 ந ல

காலி டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LA/C 77,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 55 E 42

காணியின் விபரம்

காலி டிஸ்திரிக்கில் பெனதொட வல்லலாவிடி கோறையில் வெலிதற
(முல்லிம்) கிராமத்தில் ஏ 0, றா 1, ப. 15 4 விசாலமுள்ள கிடடி
லெவவை பதிஞ்சு உளவட்ட இலவெலி பதவில் எனணும்
முன்று துணடுகளை இன்னும் அளந்தபடி ஆரம்ப பட இல் நொ
A 1479 ல துணடுகளை 1, 2, 3, ல விபரமாய் காட்டியுள்ளன

1950 ம ஆண்டின் 9 ம இலக்கம் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின்
படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கம் காணி எடுத்தற
(திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற
தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கம் காணி கொள்ளும் சட்டத்தின்
ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும எனணும் அச
சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின்
39 ம இலக்கம் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்
பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா
புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஆண்டு பெப்ரவரி 10 ந ல

காலி டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LA/C 41
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J/55 L 381

காணியின் விபரம்

(1) காலி டிஸ்திரிக்கில் கங்கப்பாட பதனவில் டெலிகட எனணும்
கிராமத்தில் அனகேவட்டயினால் 13 போச்சல விசாலம் கொண்ட ஒரு
துண்டு எல்லைகள் —

வடக்கு, கிழக்கு அனகேவட்ட எனணும் காணி, தெற்கு பொறுலி
யட்ட; மேற்கு டெலிகட அரசாங்க சிறுபிள்ளை பாடசாலை காணி

(2) காலி டிஸ்திரிக்கில் கங்கப்பாட பதனவில் டெலிகட எனணும்
கிராமத்தில் டிசுக்கடித்தவிட்ட அல்லது ஹெட்டிக்கேவட்டயினால் 13 போச்சல
விசாலம் கொண்ட ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு டெலிகட அரசாங்க சிறுபிள்ளை பாடசாலை காணி, கிழக்கு
அனகேவட்ட; தெற்கு, மேற்கு டிசுக்கடித்தவட்ட

1950 ம ஆண்டின் 9 ம இலக்கம் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின்
படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கம் காணி கொள்ளும்
(திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற
தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கம் காணி கொள்ளும் சட்டத்தின்
ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும எனணும் அச
சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும்

1954 ம ஆண்டின் 39 ம இலக்கம் காணி கொள்ளும் (திருத்தம்)
சட்டத்தின்படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா
புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பீ புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஆண்டு பெப்ரவரி 10 ந ல

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் . LB 2226B
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 54 L 257

காணியின் விபரம்

மாததறைப் பிரிவு, வெலிகம கோறையில் கியாந்துவ என்ற கிராமத்
தில் இருக்கின்ற, இறுதிக் கிராமப்பட இல 180 ன 1 ம இலக்க கூட்டு
உதவிப் படத்தில் 202 ம துண்டாக அளந்து விவரிக்கப்பட்ட 3 போச்சல
விசாலமுள்ள கெஹெலகொடவத்த என்ற காணி

LA 3156/J/AL/1070 (VIB)

1950 ம ஆண்டின் 9 ம இலக்கம் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின்
படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கம் காணி கொள்ளும்
(திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற
தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கம் காணி கொள்ளும் சட்டத்தின்
ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும எனணும் அச
சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் படியும், 1954 ம ஆண்டின்
39 ம இலக்கம் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நிலமும்,
நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான
இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம மார்ச் 10 ந ல

காணியின் விபரம்

சிலாபம் டிஸ்திரிக், பிடடிகல் கோறை தெற்கு, பண்டிப்புவ,
ஹால்தனடுவன, கிரிமெட்டியான மேற்கு கிராமங்களிலுள்ளதும் 178
ஏக்கர், 36 பச்சல விசாலங்கொண்டதும், ஆரம்பப் பட இலக்கம்
A 1,065 ல 1 முதல் 6 ம துண்டுகளை விவரிக்கப்பட்டுள்ளதும்,
பண்டிப்புவ எஸ்டேட் எனணும் அழைக்கப்படுவதுமான காணி

இல Q A 264 /J/PI/2521

1950 ம ஆண்டின் 9 ம இலக்கம் காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின்
படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கம் காணி கொள்ளும்
(திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தக
கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எப்பதை 1950 ம
ஆண்டின் 9 ம இலக்கம் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின்
(1) ம உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கம்
காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால்
அறிவிக்கின்றேன்

எடுத்தககொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இலக்கம் A 3,467 கிராமம்—கிரிப்பிட்டியா (பகுதி)

துண்டு 1

காணியின் பெயர் புலுவேகென்னலண்ட விபரம் தென்னந்
தோட்டம், அதனுள் நிரந்தர கட்டிடம் ஒன்று, 2 மலங்களிலும் கூடம்,
ஒரு கிணறும் உரிமையாளர் பெயர் எதிரிக் கெட்டிகே ஒப்பிய
கொடல்பெல்ல, மிணுவாங்கொட விசாலம் ஏ 0, றா 2, ப 11 99,

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது
முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக
1956 ம ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 23 ந தேதி காலை 9 30 மணிக்
கொழும்புக் கச்சேரியில் என்முனைபாக வெளிப்படுத்தும்படியும் அக்
காணியில் அவர்களுக்குள்ள உடனத்தகைய தன்மையையும் குறித்த
காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின்
விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட
விபரங்களையும் 1956 ம ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 12 ந
தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படி
யும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ஆ. சி. நவரடணராசா,
மாகாண அரசாட்சி ஏசனடு

கொழும்புக் கச்சேரி,

1956 ம ஆண்டு (மார்ச்) பங்குனி 3 ந ல

இல R/Q 35

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிரதமக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்படம் இலக்கம் A 3,936 இருக்குமிடம்—கலுபோ வில்ல மேற்கு

துண்டு 1

காணியின் பெயர் புலுக்குவதக, அனடோசன ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 112/3, 112/4 ம இலக்க 110/2 ன பகுதியும் விபரம் மண்ணால் கட்டப்பட்டு ஒலையால் வேயப்பட்ட 2 லீக்கையும், கல்லால் கட்டப்பட்டு ஓடால் வேயப்பட்ட ஒரு கற்கூசையும், ஒரு சிணறையும், ஒரு செக்கையும் கொண்ட தென்னந்தோட்டம் உரித்தாளியின் பெயர் டபிளவு ஜே எச் ரெட்டிக் கோ, இலக்கம் 11, ரெட்டிக் கோ லேன், தெலிவீன் விசாலம் ஏ 2, றா 2, ப 18 01

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1956 ம ஆண்டு மே மாதம் 9 ந திகதி காலை 11 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற காண நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாட்டுத் தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஏ எஸ் நவரணராசா,
டிஸ்திரிக் அரசாட்சி ஏசனாடு

கொழும்புக் கச்சேரி,

1956 ம மார்ச் 29 ந ௨

இல LH/B 60

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிரதமக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்படலில் A 3,446 சிராமம்—வேக்கட, கனத்தறை வட்டாரம்

துண்டு 1

காணியின் பெயர் வல்பொலீப் பாதையிலுள்ள 19/1, 19/3, 19/4 இலக்கங்களையும் 19 ம இலக்கத்தின் பகுதியையும் கொண்ட லியனப்பறங்கியாவத்தை விபரம் 40 வயதுள்ள கழக மரங்களையும், தென்னை, மா, பலா, நத்தல், கொற்காய முதலிய மரங்களையும் இரண்டு தற்காலிக கட்டிடங்களையும் கொண்ட தோட்டம் உரித்தாளியின் பெயர் மொறட்டுவை, கட்டுவத்தையிலுள்ள போசி எஸ் டயஸ் விசாலம் ஏ 1, றா 1, ப 21 8

துண்டு 2

காணியின் பெயர் வல்பொலீப் பாதையிலுள்ள 13 ம இலக்கத்தின் பகுதியாகிய லியனப்பறங்கியாவத்தை விபரம் 30 வயதுள்ள கொட்டம் மரங்களையும், தென்னை, நெதுங், நத்தல் ஆகியவற்றையுடைய கொண்ட தோட்டம் உரித்தாளியின் பெயர் பாணத்தறையில் வேக்கடையில் உள்ள “சமணபாய” வில் வசிக் கும கே ஏ ஆர் பொன்னடோ விசாலம் ஏ 0, றா 2, ப 14 7

மேற்குறித்த காணிக் குக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1956 ம மார்ச் 28 ந தேதி காலை 9 30 மணிக்கு பாணத்தறையி டி ஆர். ஓ வின கந்தோரில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகாண நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு மே மாதம் 9 ந திகதி காலை 11 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

ஆர் எஸ் பாலசூரிய,
டிஸ்திரிக் அரசாட்சி ஏசனாடு.

கனத்தறைக் கச்சேரி,
1956 ம மார்ச் 29 ந ௨

இல AH/A 292

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிரதமக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் பெயர் —

ஆரம்பப்படம் A 3,721, துண்டு இல 1, 2, 3, 5, 6, 7, 9, 10 மேல் மாகாணத்தில், கனத்தறை மாவட்டத்தில், பனதம் கோரூன் மேற்கில் இடக்கொடப்பறவில் உள்ள தெப்புவளை என்னும் சிராமம்

துண்டு 1

காணியின் பெயர் கடவத்த ஓவித்த. விபரம் 49 வயதுள்ள மா மரங்களையும், பலா மரங்களையும், தென்னை மரங்களையும் கொண்ட தோட்டம் உரிமைக்காரரின் பெயர் மக்கோனுவில், புஞ்சிபள்ளியாவத்தையிலுள்ள ஸ்ரீமதி எம் எம் பொன்னடோ விசாலம் ஏ 0, றா 0, ப 20

துண்டு 2

காணியின் பெயர் கடவத்த ஓவித்த விபரம் 16 வயதுள்ள ரப்பா மரங்கள் உரிமைக்காரரின் பெயர் மக்கோனுவில், புஞ்சி பள்ளியாவத்தையிலுள்ள ஸ்ரீமதி எம் எம் பொன்னடோ விசாலம். ஏ 0 றா 0 ப 14

துண்டு 3

காணியின் பெயர் கடவத்த ஓவித்த விபரம் 15 வயதுள்ள ரப்பா மரங்கள் உரிமைக்காரரின் பெயர் மக்கோனுவில், புஞ்சிபள்ளியாவத்தையிலுள்ள ஸ்ரீமதி எம் எம் பொன்னடோ விசாலம் ஏ. 0, றா 0, ப 28 5

துண்டு 5

காணியின் பெயர் கடவத்த ஓவித்த விபரம் 15 வயதுள்ள ரப்பா மரங்கள் உரிமைக்காரரின் பெயர் மக்கோனுவில், புஞ்சிபள்ளியாவத்தையிலுள்ள ஸ்ரீமதி எம் எம். பொன்னடோ விசாலம் ஏ 0, றா 0, ப 28 5

துண்டு 6

காணியின் பெயர் கடவத்த ஓவித்தயும், மியங்கல் அல்லது உடுவ கடவத்தான விபரம் 15 வயதுள்ள ரப்பா உரிமைக்காரரின் பெயர் மக்கோனுவில், புஞ்சிபள்ளியாவத்தையிலுள்ள ஸ்ரீமதி எம் எம் பொன்னடோ விசாலம் ஏ 0, றா 0, ப 30

துண்டு 7

காணியின் பெயர் மியங்கல் அல்லது உடுவ கடவத்தான விபரம் 15-30 வயதுள்ள ரப்பா உரிமைக்காரரின் பெயர் மக்கோனுவில், புஞ்சிபள்ளியாவத்தையிலுள்ள ஸ்ரீமதி எம் எம் பொன்னடோ விசாலம் ஏ 2, றா 2, ப 2

துண்டு 9

காணியின் பெயர் மியங்கல் அல்லது உடுவ கடவத்தான விபரம் 30 வயதுள்ள ரப்பா. உரிமைக்காரரின் பெயர் மக்கோனுவில், புஞ்சி பள்ளியாவத்தையிலுள்ள ஸ்ரீமதி எம் எம் பொன்னடோ விசாலம் ஏ 2, றா 1, ப 39

துண்டு 10

காணியின் பெயர் மியங்கல் அல்லது உடுவ கடவத்தான விபரம் 15-30 வயதுள்ள ரப்பா உரிமைக்காரரின் பெயர் மக்கோனுவில், புஞ்சிபள்ளியாவத்தையிலுள்ள ஸ்ரீமதி எம் எம் பொன்னடோ, விசாலம் ஏ 1, றா 1, ப 21

மொத்தம் ஏ 7, றா 0, ப 23

மேற்குறித்த காணிக் குக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1956 ம மார்ச் 28 ந தேதி காலை 9 30 மணிக்கு கனத்தறை கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த

காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரை மாதம் 23 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஆர் எஸ் பாலசுரீய,
டிஸ்திரிக் அரசாட்சி ஏஜண்ட்
கனடக கச்சேரி,
1956 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 28 ந் உ.

LD 4822/3 55 L 165 (VI)

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின் படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உபபிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி மாவட்டம், உடல்பலத்த, கந்துகாரபாலையிலுள்ள கோரணை, காவத்த கிராமத்திலுள்ள காசல் மிலக எனனும் தோட்டத்தில் ஏ 8, றா 2, V 35 கொண்டுள்ள பாகம் இதன் விபரங்கள் ஆரம்பப்பட்ட இலக்கம் A 2,310 ல் துண்டுகள் 1, 2 என விபரிக்கப்பட்டுள்ளனது உரிமை கோருபவா மெசோஸ் மெகவுட் லிமிடெட், தபால் பெட்டி இலக்கம் 91, கொழும்பு

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரமூலமாக 1956 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 20 ந் தேதி காலை 10 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற் கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 13 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஆர் தெ மூர்த்தி,
டிஸ்திரிக் அரசாட்சி ஏஜண்ட்
கண்டிக் கச்சேரி,
1956 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 29 ந் உ.

LD 4817

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உபபிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி மாவட்டம், தும்பன பகுதி, பல்லேபலத்த கோரணை, ஹத்தர லியத்த கிராமத்தில் ஏ 0 றா 03 2 பாசசல விசாலமுள்ள தித்தெனிய எனப்படும் காணியின் பகுதி அனுபந்த இலக்கம் 2 துவங்கி இறுதி கிராமப் படம் 204 ல் துண்டு 48 என அளந்து விபரிக்கப்பட்டிருக்கிறது உரிமை கோருபவர்கள் மேனமை பொருநதிய சுகதவன்ச தேரே, மஹிண்டரூம், ஹத்தரலியத்த, டபிளயு எம் ர விஜேரடன பண்டா, டபிளயு எம் ர நவரடன பண்டா, ஹத்தரலியத்த

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்கார மூலமாக 1956 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 20 ந் தேதி மு ப 11 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற் கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 13 ந் தேதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

எர் ரி மூர்த்தி,
கண்டி டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏஜண்ட்
கண்டிக் கச்சேரி,
1956 ம் ஆண்டு (மாசம்) 5 ந் உ.

LD 4779/3 54 L 81

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின் படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உபபிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி மாவட்டம், உடல்பலத்த பகுதி, கந்துகாரபாலையிலுள்ள கோரணை, உடுதெனிய கிராமத்தில் 0 ஏ 0 றா 21 2 பாசசல விசாலமுள்ள கணு வித்தாரணேறன எனப்படும் காணியின் பகுதியும், 0 ஏ 0 றா 14 7 பாசசல விசாலமுள்ள பம்பரனுக்குமட்புற எனப்படும் காணியின் பகுதியும், பிரதமபட்ட இலக்கம் A 2,245 ல் துண்டு 1, 2 என அளந்து விபரிக்கப்பட்டிருக்கின்றன —

துண்டு 1

உரிமை கோருபவர்கள் ஹரிபா அபயூஸ் மஜீது, பல்லேபல, கம்பளை, சமமத் ரோசன (மேல்பாலை உ என சமமத் மேல் விசாரணை பாகமும் உதவி ஊடாகாவலா, குமபலித் தெரு, றஹீம் சமமத் தேவி நோனா, நாரணவிட்ட, உடுதெனிய, கல்பளை

துண்டு 2

உரிமைகோருபவர்கள் விங்கருட்டி ஆராச்சிலாகே முதலிஹாமி, தெமோதரவத்த, கம்பளை

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்கார மூலமாக 1956 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 20 ந் தேதி பி ப 2 15 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 13 ந் தேதி அல்லது அதற்கு முன்னா இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

எர் ரி மூர்த்தி,
கண்டி டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏஜண்ட்
கண்டிக் கச்சேரி,
1956 ம் ஆண்டு (மாசம்) 5 ந் உ.

LD 4815

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உபபிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி மாவட்டம், உடல்பலத்த, கம்பஹு மேற்கு கோரணை, மடுகொட்ட கிராமத்தில் 0 ஏ 2 றா 02 7 பாசசல விசாலமுள்ள தம்பலகொட்டி எனப்படும் காணியின் இரு நிலப்பங்குகள், ஆரம்பப்பட்ட இலக்கம் A 2,286 ல் துண்டு 1, 2 என அளந்து விபரிக்கப்பட்டிருக்கிறது, மடுகொட்டிலிருக்கும் எச் டி சொல்லமன் நானயக்கார அவர்களால் உரிமை கோரப்படுகிறது

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்கார மூலமாக 1956 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 25 ந் தேதி மு ப 10 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற் கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18 ந் தேதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

எர் ரி மூர்த்தி,
கண்டி டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏஜண்ட்
கண்டிக் கச்சேரி,
1956 ம் ஆண்டு (மாசம்) 5 ந் உ.

LD 4814

1950 ම ඡුණදින 9 ම இலக்க காணி கொளரும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ඡුණදින 39 ම இலக்க காணி கொளரும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளரும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொளரும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தவுகொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

கனடி மாவட்டம், பாதத்துமபா, பாலிப்பத்து மெற்கு கோழினை எல்பொலகமமெத்த கிராமத்தில் 0௪ 2௩ 09 போச்சு விசால முள்ள எள்ளைடவுட சோட்டம் (பெங்குரவத்த) என்னும் ஒரு நிலத்துண்டை கிராமப்பட இலக்கம் A 2,287 ல லொட 1 என அளந்து விபரிக்கப்பட்டிருக்கிறது, கனடி 640 போரடெனிய ரேட்டிவிரும்பும் எம் கே முதத்தலி அவர்களால் உரிமை கோரப்படுகிறது

மேற்குறித்த காணி உரித்துப்பெக்கின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுலமாக 1956 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளரும் சட்டத்தின் 7 ம பிரிவின கச்சேரியில் வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனதைக்கவின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுத தொகையையும், அதற்கை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளரும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொளரும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எ ரீ மூத்தி, கனடி டிஸ்திரிக அரசாட்சி ஏசனடு

கனடிக் கச்சேரி,

1956 ம ஆண்டின் 5 ந டு

இலக்கம் LD/LE 44

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளரும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொளரும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

காணியின் பெயர் பண்டாரப்பற்றிய, பிரதமப்படம் இலக்கம் A 2306 இல துண்டு 1, பரப்பு ஏ 33, று 3, பே 36, இருப்பு மத்தியமாகாணம், துவரெலியா டிஸ்திரிக் உட்கொண்டெறற பிரிவு அதிகாரியின் பகுதி; டியத்திலக்க கோரல், ஹரக்கம் கிராமம், விபரம் 30-40 வயதுள்ள ஒரு பலா மரமுள்ள பத்தின், உரித்தாடிகள் லீலாவதி பெத்தேவெல் குமாரிகாமி அபேகுணசேகர கறண்ட கொல்ல, டி. எம் அபேகுணசேகர, டி. ஏ அபேகுணசேகர, டி. டபளிடி அபேகுணசேகர, டி. சி அபேகுணசேகர, டி. எஸ் அபேகுணசேகர, ஸ்ரீமதி லீலா டி. சிலவா 0/0 வி ஆர் அபேகுணசேகர, 10/22, மரத்தின் ரேட்டி, கொழுமடி ஆகியோரின் உரிமையாளர்கள், ஸ்ரீமதி எலி சபெத் குணத்திலக்க, ரேட்டிவெல்லா, பாண்டுகுற அவர்களின் உரிமை யாளர்கள் சி. எல். சையசா, பொறுப்பாளி, டேவிட் கிறேக்கொரி சுகத்தாச சையசா, கிராம சங்கக் கந்தோர், ஹங்குறளெற்றற அவர்களின் உரிமையாளர்கள்

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பெக்கின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுலமாக 1956 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளரும் சட்டத்தின் 7 ம பிரிவின கச்சேரியில் வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனதைக்கவின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுத தொகையையும், அதற்கை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளரும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொளரும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

சி ஜே சேசினக, டிஸ்திரிக் அரசாட்சி ஏசனடு,

துவரெலியா கச்சேரி,

1956 ம ஆண்டின் பெப்ரவரி (மாசி) 21 ந டு.

E 5

இது சம்பந்தமாக கடிதம் வரையோ இக்குறிப்பிலக்கத்தை காட்ட வேண்டும் குறி இல LA/O 71/J 55 டு 175

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளரும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொளரும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் ஜி/தங்கஹில் அரசாங்க பெளத்த கல்வன பாடசாலை

1956 ம ஆண்டு நொவெம்பர் மாதம் 18 ந திகதி 10,860 ம இலக்க இலங்கை அரசாங்க "கெசெர்" நில பிரசுரிக்கப்பட்ட 1955 ம ஆண்டு ஒன்றுபெயர் மாதம் 26 ந திகதியாகிய J 55 டு 175 ம இலக்கப் பிரகடனத்தில் கௌரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்தபடி —

காணியின் விபரம்

ட. ஆர். ஓ. வின பகுதி—வெல்லப்பொபுத்து கிராமத் தலைவா பகுதி—டங்கஹில் கிராமம் டங்கஹில் ஆரம்பப்பட்ட இலக்கம் : A 1,454

துண்டு 1

காணியின் பெயர் கொற்கஹ்விட்ட விபரம் 44 றப்பா மரங்க 21 தித்துள, 2 தொம்ப, 15 மொலபெட்ட, 21 கொடபொற, 24 தென்கை, 12 பலா, 4 கெடஹல், 1 கொற்கக, 3 தெல், 1 பெபிலிய, 5 டெவல், 2 மில்லை, 3 மாமரம், 5 பாகு, 6 தேசிகா, ஒரு முருங்கை, 1,300 கதுரப்பதுறைகள் கொண்ட ஒரு தோட்டம் விசாலம் ஏ 0, று 3, ப 10 2

துண்டு 2

காணியின் பெயர். தெல்கஹ்வத்த விபரம் 5 தென்கைமரங்க, 1 பெலிமரம், 2 கசுமரங்க, 1 மாமரம் விசாலம் ஏ 0, று 1, ப 23 4

துண்டு 3

காணியின் பெயர் கொடல்லஉட வத்த அல்லது கொற்கஹ்வத்த, விபரம் 7 தென்கைமரம், ஒரு பலாமரம், 2 கிலமரம், ஒரு பாகுமரம் விசாலம் ஏ 0, று 0, ப 15 2

மொத்தம் ஏ 1, று 1, ப 8 8

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பெக்கின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுலமாக 1956 ம ஆண்டு மே மாதம் 22 ந திகதி காலை 9 30 மணிக்கு கச்சேரி கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனதைக்கவின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுத தொகையையும், அதற்கை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டு மே மாதம் 14 ந திகதிக்கு முன்னர் மேலே சொல்லப்பட்ட பிரகாரம் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரமளிக்கப்பட்ட காரியகாரமுலமாக என்முன்பாக அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன இதுசம்பந்தமாக உறுதிகளோ எழுத்துக்களோ உடமீட்டம் இருக்குமாயின் விசாரணையன்று என்முன்பாக கொண்டு வந்து காட்டவேண்டும்

எஸ் எஸ் எச் சிலவா, டிஸ்திரிக் அரசாட்சி ஏசனடு

காலிக் கச்சேரி,

1956 ம ஆண்டின் 2 ந டு.

L A 1099

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளரும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொளரும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் — பிரதமப்பட இலக்கம் 1,871

துண்டு 1

காணியின் பெயர் பாம்புச்சான விபரம் விதி உரித்தாரின் பெயரும் விவரமும் தில்லையமுலம் குமாரசாமி, ந.ஆர், யாழ்ப்பாணம் விசாலம் ஏ 0, று 1, ப 22

துண்டு 2

காணியின் பெயர் பாம்படிச்சாண் விபரம் வீதி உரித்தாளியின் பெயரும் விலாசமும (1) இரத்தினேஸ்வரி சிதம்பரனாசா செட்டியாரா, சிவகுருநாதர், (2) கௌரி மனோகரி சிதம்பரனாசா செட்டியாரா, சிவகுருநாதர், நல்லூர், யாழ்ப்பாணம் (மைனா) விசாலம் ஏ 1, றா 1, ப 33

துண்டு 3

காணியின் பெயர் பாம்படிச்சாண் விபரம் சிறிய காடு உரித்தாளியின் பெயரும் விலாசமும (1) இரத்தினேஸ்வரி சிதம்பரனாசா செட்டியாரா சிவகுருநாதர், (2) கௌரி மனோகரி, சிதம்பரனாசா செட்டியாரா, சிவகுருநாதர், நல்லூர், யாழ்ப்பாணம் (மைனா) விசாலம் ஏ 0, றா 0, ப 35

துண்டு 4

காணியின் பெயர் பாம்படிச்சாண் விபரம் வீதி உரித்தாளியின் பெயரும் விலாசமும தில்லையம்பலம் குமாரசாமி, நல்லூர், யாழ்ப்பாணம் விசாலம் ஏ 0, றா 0, ப 8.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அடிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1956 ம ஆண்டு சித்திரை மாதம் 19 ந திகதி காலை 11 மணிகளுக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தப்பட்டும் அக் காணியில் அவர்களுக்கான உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டு சித்திரை மாதம் 10 ந திகதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

டபிளபூ பதமநாதன்,
டிஸ்திரிக் அரசாட்சி ஏசனாடு

யாழ்ப்பாணக் கச்சேரி,
1956 ம ஆண்டு பெப்ரவரி 27 ந உ

இலக்கம் IL/A/3

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்

(அ) பிரதமப்படம் இலக்கம் A, 2,013 கிராமங்கள் மாளிகை

தில், சேத்துக்குளம், திருக்கேதீஸ்வரம்,

துண்டு 1

காணியின் பெயர் பறங்கிக்கமம் விபரம் 40 வயதான 21 பனைமாம கொண்ட வெறுங் காணி உரித்தாளியின் பெயர் திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச்சபையின் நம்பிக்கைப் பொறுப்பாளர் விசாலம் ஏ 0, றா 3, ப 14 0

துண்டு 2.

காணியின் பெயர் பறங்கிக்கமம் விபரம் 1 கறணனும், 2 நிரந்தர கட்டடங்களுமுடைய வெறுங் காணி உரித்தாளியின் பெயர் திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச்சபையின் நம்பிக்கைப் பொறுப்பாளர் விசாலம் ஏ 0, றா 0, ப 38 8

துண்டு 3

காணியின் பெயர் பறங்கிக்கமம் விபரம் நிலத்துக்குக் கீழேயுள்ள தண்ணீர் குழாயுடைய நெற்காணி உரித்தாளிகளின் பெயர் திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச்சபையின் நம்பிக்கைப் பொறுப்பாளர் விசாலம் ஏ 0, றா 1, ப 6 8.

துண்டு 4

காணியின் பெயர் நல்லூர் கமம் விபரம் நிலத்துக்குக் கீழேயுள்ள தண்ணீர் குழாயுள்ள நெற்காணி உரித்தாளியின் பெயர் சீமாம பிள்ளை, ஐயாத்தலை, சேத்துக்குளம், மாவிதைத்தில், திருக்கேதீஸ்வரம் விசாலம் ஏ 0, றா. 0, ப 19 7

துண்டு 5

காணியின் பெயர் மறுகநாடிக் கமம் விபரம் நிலத்துக்குக் கீழேயுள்ள தண்ணீர் குழாயுடைய நெற்காணி உரித்தாளியின் பெயர் சினைத்தம்பி செல்லப்பா, சேத்துக்குளம்; மாவிதைத்தில், திருக்கேதீஸ்வரம், விசாலம்; ஏ. 0, றா 0, ப. 4 2

துண்டு 6

காணியின் பெயர் மறுகநாடிக் கமம் விபரம் நிலத்துக்குக் கீழேயுள்ள தண்ணீர் குழாயுடைய நெற்காணி உரித்தாளியின் பெயர் சீமாம பிள்ளை ஐயாத்தலை, சேத்துக்குளம், மாவிதைத்தில், திருக்கேதீஸ்வரம் விசாலம் ஏ 0, றா 0, ப 8 5

மொத்தம் ஏ 1, றா 2, ப 12 0

(ஆ) பிரதமப்படம் இலக்கம் S 677 கிராமம்—திருக்கேதீஸ்வரம்

துண்டு 23

காணியின் பெயர் கோவில்பட்டி காணி விபரம் நிலத்துக்குக் கீழேயுள்ள தண்ணீர் குழாயுடைய வெறுங் காணி உரித்தாளிகளின் பெயர் திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச்சபையின் நம்பிக்கைப் பொறுப்பாளர் விசாலம் ஏ 0, றா 0, ப 2

துண்டு 25

காணியின் பெயர் கோவில்பட்டி காணி விபரம் உயர்ந்த தண்ணீர் தொட்டியுடைய வெறுங்காணி உரித்தாளியின் பெயர் திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச்சபையின் நம்பிக்கைப் பொறுப்பாளர் விசாலம் ஏ 0, றா 0, ப 10

துண்டு 26

காணியின் பெயர் கோவில்பட்டிக்காலி விபரம் வெறுங் காணி உரித்தாளியின் பெயர் திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச்சபையின் நம்பிக்கைப் பொறுப்பாளர் விசாலம் ஏ 0, றா. 0, ப 2

துண்டு 27

காணியின் பெயர் கோவில்பட்டிக்காணி விபரம் நிலத்துக்குக் கீழேயுள்ள தண்ணீர் குழாயுடைய வெறுங் காணி உரித்தாளியின் பெயர் திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச்சபையின் நம்பிக்கைப் பொறுப்பாளர் விசாலம் ஏ 0, றா 0, ப 6

மொத்தம் ஏ 0, றா 0, ப 20

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அடிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1956 ம ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ந திகதி பிற்பகல் 2 30 மணிகளுக்கு திருக்கேதீஸ்வர சி மு ச வாக்ச்சாலையில் என்முன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்கான உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டு சித்திரை மாதம் 19 ந திகதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

வி பத்திரண,

மாணாடு மாவட்ட அரசாங்க அபிபா

மாணாடு கச்சேரி,

1956 ம ஆண்டு மார்ச் 1 ந உ

குறிப்பு இலக்கம் —L.D 3323—J/55/L/134 (VE) (இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்பட வேண்டும்)

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

வந்தாருமூலக் கிராம அபிவிருத்திக்கு எனனும் ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பட்டம் A 1,190 ம ஆரம்பப்படம் கிராமம்—வந்தாருமூலம்

துண்டு 1

காணியின் பெயர் பிறகடா குமாரசுவாமியின் தோட்டம் விபரம் தென்னந் தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் கட்டா என்பார் ரத்தினம், மட்டக்களப்பு விசாலம் ஏ 18 றா 2, ப 21

துண்டு 2

காணியின் பெயர் பிறகடா குமாரசுவாமியின் தோட்டம் விபரம் 60 வர்டு 12 தென்னையும், 50 வர்டு 1 மாவுருளான தென்னந் தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீ கே என குமாரசுவாமி, பிறகடா, மட்டக்களப்பு விசாலம் ஏ 0, றா 0, ப 29

துண்டு 3

காணியின் பெயர் பிறகடா குமாரசுவாமியின் தோட்டம் விபரம் 3-10 வர்டு மாவும், எலும்பிச்சையும், கட்டப்பட்ட கிணறும், ஒரு புதிய நிரந்தரமான கட்டிடமும், கிழக்கெல்லை வேலியோரம் 10 வர்டு 18

தேசகம்மரங்களுமுள்ள 3-60 வருட தென்னா தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீ கே சா குமாரசுவாமி, பிறகர், மட்டக்களப்பு விசாலம் எ 17, ஸ்ர 2, ப 34

துண்டு 4

காணியின் பெயர் பிறகர் குமாரசுவாமியின் தோட்டம் விபரம் 60 வருட 7 தென்னையும், 10-30 வருட 5 தென்னையுமுள்ள தென்னா தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீ கே என் குமாரசுவாமி, பிறகர், மட்டக்களப்பு விசாலம் எ 0, ஸ்ர 0, ப 30

மொத்தம் எ 36, ஸ்ர 2, ப 34

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1956 ம ஆண்டு மே மாதம் 10 ந் திகதி முற்பகல் 10 மணிகளுக்கு மட்டக்களப்புக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் மூன்று பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஸ்ர ச அருள்பிரகாசம்,
டிஸ்திரிக் அரசாட்சி ஏசண்டு

மட்டக்களப்புக் கச்சேரி,

1956 ம ஆர் மார்ச் 2 ந் ௨

குறிப்பு இலக்கம் LD 3525—J/53/56 (இவ்விலக்கம் இது சம பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்படவேண்டும்)

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

வெம்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு எனும் ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க சட்டத்தால் திருத்திய பிரகாரமும் நான் ஆதரிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

படம் A 1,227 ம இலக்க ஆரம்பப்பட மிராமம்—வெம்பு

துண்டு 1

காணியின் பெயர் வெம்புப்பூமி விபரம் 1 வருட 4 தென்னையும், பூமரங்கலும், ஒரு தற்காலிக பாடசாலைக் கட்டிடமுமுள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் மாணிக்கப்பிள்ளையார் கோயில், வெம்புக் கிராமம், தாமகாததாக்கள எல் குமாரசுவாமி, எல் கந்தையர், கே சீனத்தம்பி, எல்லோரும், மொற்றக்கொட்டான் சேனை விசாலம் எ 0, ஸ்ர 2, ப 25 3

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 9 ந் திகதி முற்பகல் 10 மணிகளுக்கு வெம்பு அரசினர் தமிழ் பாடசாலையில் என்முன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு மே மாதம் 29 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் மூன்று பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஸ்ர ச அருள்பிரகாசம்,
டிஸ்திரிக் அரசாட்சி ஏசண்டு

மட்டக்களப்புக் கச்சேரி,

1956 ம ஆர் மார்ச் 2 ந் ௨

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கடைகி கிராமப்படம் 410 இன் அனுபந்தம் 3—கல்லால் கிராமம், உட்பத்தவா, நவதுண கோழை, இரத்தினபுரி டிஸ்திரிக்

துண்டு 56

காணியின் பெயர் மில்லேன கல்பொட தோட்டம் விபரம் ரப்பா, அதில் 25 வருட 175 மரங்களும், ஒரு தற்காலிய கட்டிடமும் உள்ளன எ எம் குணவாத்த அந்த தற்காலிய கட்டிடத்தை

வாடைக்கெடுத்து குடியிருக்கிற உரிமையாளரின் பெயர் ஜேம்ஸ் பின்னி அன கோ, குயீன் லற்ற, கொழும்பு விசாலம் எ 4, ஸ்ர 1, ப 29 2

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1956 ம ஆர் (மே) வைகாசி மாதம் 3 ந் தேதி முற்பகல் 10 மணிகளுக்கு இரத்தினபுரிக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆர் (ஏப்ரல்) சித்திரை மாதம் 28 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஜே ஜே ஜீ அமிரதநாயகம்,
டிஸ்திரிக் அரசாட்சி ஏசண்டு

இரத்தினபுரி கச்சேரி,
1956 ம ஆர் (மார்ச்) பங்குனி 2 ந் ௨

இலக்கம் LM 5377

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி (திருத்தம்) மீட்கும் சட்டப்படியுமான பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

பட இலக்கம் P P A 809 கிராமங்கள்—லெனகல் பறல் பெல் பிறப்பலே

துண்டு 1

காணியின் பெயர் இல்லுக்கொல்லே தோட்டம் விபரம் சேனை உரித்தாளரின் பெயர் கொற்றிய குமபுற வாசிகளான பீரித்தம்பி மரைக்கா, மஹுன மரைக்கா, பீரித்தம்பி மரைக்கா, முகமது குறையா, மஹுன மரைக்கா முகமது மொய்யூ, மஹுன மரைக்கா முகமது சாகி, ஆவுலெப்பே மரைக்கா முகமது புகாரி, ஆவுலெப்பை மரைக்கா முகமது மொகிஉன், ஆவுலெப்பை மரைக்கா முகமது ஷாஹ் உமமா, ஆவுலெப்பை மரைக்கா பாகிஸ் உமமா, ஆவுலெப்பை மரைக்கா அயநூல் சகியா, தசிமா லெவவை பூனி உமமா, மொய்யூ லெவவை முகான்திரம் முகமது சாலி முகான்திரம், முகமது சாலி முகான்திரம் நூர்ஹுனிதா, நயிலு லெவவை முகான்திரம் முகமது அப்துல் ஹாதி, நயிலு லெவவை முகான்திரம் முகமது சித்தி சனுபா நயிலு லெவவை முகான்திரம் முகமது அப்துல் கவ்வா, நயிலு லெவவை முகான்திரம் முகமது அப்துல் முசாவி, நயிலு லெவவை முகான்திரம் முகமது வயது லயின், நயிலு லெப்பே முகான்திரம் முகமது அப்துல் மினிர், நயிலு லெவவை முகான்திரம் முகமது சித்தி ஹனு, யுனுஸ் லெவவை பூறி உமமா, கன்னத்தோட்ட, மத்தம்கொட வாசிகளான ஹுன்துன் மரைக்கா வாஉல் அகமது சாவலி, ஹுன்துன் மரைக்கா நியல் முகமது சாவலி, ஹுன்துன் மரைக்கா சறுக் முகமது சாவலி, ஹுன்துன் மரைக்கா ஜலி முகமது சாவலி, ஹுன்துன் மரைக்கா அலரல் முகமது சாவலி, ஹுன்துன் மரைக்கா நயில் முகமது சாவலி, ஹுன்துன் மரைக்கா சித்தி ரஹிகா, ஹுன்துன் மரைக்கா சமசலக்கிய, ஹுன்துன் மரைக்கா அப்துல் கஹ்ர உமமா, கொட்டியாருமபுற, லெனகல் கோவில் பொறுப்பாளிகளால் எதிரிக்கப்பட்டுள்ள (பிரதான பொறுப்பாளி வேரக்க ஸ்ரீ நிவச தீரே, லெனகல் கோவில்) விசாலம் எ 3, ஸ்ர 0, ப 13

துண்டு 2

காணியின் பெயர் இல்லுக்கொல்லே தோட்டம் விபரம் சேனை உரித்தாளரின் பெயர் கொற்றிய குமபுற வாசிகளான பீரித்தம்பி மரைக்கா மஹுன மரைக்கா, பீரித்தம்பி மரைக்கா, முகமது குறையா, மஹுன மரைக்கா முகமது மொய்யூ, மஹுன மரைக்கா முகமது சாகி, ஆவுலெப்பை மரைக்கா முகமது புகாரி ஆவுலெப்பை மரைக்கா முகமது மொகிஉன் ஆவுலெப்பை மரைக்கா முகமது ஷாஹ் உமமா, ஆவுலெப்பை மரைக்கா பாகிஸ் உமமா, ஆவுலெப்பை மரைக்கா அயநூல் சகியா, தசிமா லெவவை பூனி உமமா, மொய்யூ லெவவை முகான்திரம் முகமது சாலி முகான்திரம், முகமது சாலி முகான்திரம் நூர்ஹுனிதா, நயிலு லெவவை முகான்திரம் முகமது அப்துல் ஹாதி, நயிலு லெவவை முகான்திரம் முகமது சித்தி சனுபா, நயிலு லெவவை முகான்திரம் முகமது அப்துல் கவ்வா, நயிலு லெவவை முகான்திரம் முகமது அப்துல் முசாவி, நயிலு லெவவை முகான்திரம் முகமது வயது லயின், நயிலு லெவவை முகான்திரம் முகமது அப்துல் மினிர், நயிலு லெவவை முகான்திரம் முகமது சித்தி ஹனு, யுனுஸ் லெவவை பூறி உமமா, கன்னத்தோட்ட, மத்தம்கொட வாசிகளான

துணை 19

காணியின் பெயர் இலலுககொல்ல எஸரேட விபரம் தென்னந் தோட்டம் உரித்தாளியின் பெயர் 5 ம துணைக்கு உரிமை கூறுபவர்களே இத்துண்டிற்கும் உரிமை கூறுகிறார்கள், பல்லேபெலபிறம், கொற்றியகும்புற வாசிகளான பல்லிகர முதியானசேலாகே பஞ்சி நிலமே ஸ்ரீ ஆர் அப்பாஹாமி, ஸ்ரீ ஆர் முதியானசே, பி எம் மேரி நோனா பி எம் ஜேன நோனா, பி எம் உசுரு மெனிக்க, பி எம் ஜயவீர, வியனரூலாகே கப்புறாஹாமி, பெலபிறம், கமருலலாகே சிமியலா சினுனோ எனப்பவர்களால் மறுக்கப்பட்டுள்ளது விசாலம் ஏ 28, ஸ்ரீ 1, ப 12

துணை 20

காணியின் பெயர் இலலுககொல்ல எஸரேட அல்லது நிடிபிறறியே ஓவிற, படவத்தகே ஒலிற, வல்லப விபரம் தென்னந் தோட்டம் உரித்தாளியின் பெயர் 5 ம துணைக்கு உரிமை கூறுபவர்களே இத் துணைக்கும் உரிமை கூறுகிறார்கள், பல்லேபெலபிறம், கொற்றியா கும்புற வாசியான பஹல கவவத்த ரூலலகே ஜோன தாமசேனுவால் மறுக்கப்பட்டுள்ளது விசாலம் ஏ 5, ஸ்ரீ 3, ப 28

துணை 21

காணியின் பெயர் இலலுககொல்ல எஸரேட விபரம் தென்னந் தோட்டம், உரித்தாளியின் பெயர் 5 ம துணைக்கு உரிமை கூறு

பவர்களே இத்துண்டிற்கும் உரிமை கூறுகிறார்கள் கொற்றி கும்புற வாசியான ஆவுலெவவை மரைக்கார் முகமது புஹாரியால் மற்ற உரித்தாளிகளினது உரிமை மறுக்கப்பட்டுள்ளது விசாலம் ஏ 2 ஸ்ரீ 1, ப 30

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகிற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1956 ம ஆண்டு மே மாதம் 15 ர திகதி காலை 9 30 மணிக் குறுவனவெல்ல சோக்கியூட பங்களாவில் எஸ்முனபாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடரதைகளின் தலைமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபறிய தொகையையும் அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு மே மாதம், 8 ர திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

உ. அலுவலர்,
புல்திறிக அரசாட்சி ஏசனா

கேகாலேக கச்சேரி,
1956 ம ஆஸி மார்ச்சு 5 ந ௨

நாளுவித அறிவித்தல்கள்

LJ 925

முடிக்குரிய காணிய பிரமாணம் 21 (2) இன் கீழ் அறிவிப்பு

வியக ஸ்ரீ கோட்டே யாததிரீகா சத்திரத்தினதும், ஸ்ரீ அனூராதபுர சிசிலபால, ஆகாரதான (வரைவு) சபையினதும் நம்பிக்கைப் பொறுப்பாளர்களான செனேறா சோ சிறில டி சோயசா, முத்தலியா சீ ர சீ புலதசிகள வித்திய பண்டார ஜோதிரதன, ஜே பீ, திரு ஆர் பீ ரூபசிக ஆதீயவாகள, அனூராதபுரம் நகரசங்கம் எல்லைக்குள், கந்தைக் கோறனையில், நுவரவேவாக கிராமத்திலுள்ளதும், படடின அளவைப் பூவாங்க திட்டப்படம் இல 14B ல 797 ம காணித் துண்டில் ஒரு பகுதியாயிருப்பதும், அனூராதபுரம் புதிய படடினத்தின் 1 ம கட்டதள வருவதுமான 2 ரூட விலதீரணமுள்ள ஒரு முடிக்குரிய துண்டை காணியை, அதன் கண ஒரு யாததிரீகர் சத்திரம் கட்டுவதன்பொருட்டு குத்தகைக்குத் தருமாறு விண்ணப்பித்துள்ளனார்கள என இத்தால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

2 குறித்த நோக்கத்துக்கு காணி கொடுக்கக் கூடியதாக விருக்கின்றது ஏனைய நிபந்தனைகளுடன் பின் வருவனவற்றுக்கும் அமைவாக மேற்படி குத்தகைக்காகிய விண்ணப்பத்தை ஏற்று அனுமதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது —

- (அ) குத்தகைக் காலம் 5 வருடம், ஆனால் குறித்த கட்டடங்கள நிரமாணிக்கப்பட்டு அதனுடன் சங்க அலுவல்கள் திருப்பதிகாரமாக நடாத்தப்படும்வரின், விருமயினால் மேலும் 94 வருடத்துக்குப் புகுப்பிக்கலாம்
- (ஆ) வாடகை வருடத்துக்கு ரூபா 18 75, இவ்வாடகை ஒவ்வொரு 30 வருடமும் புனராயவு செய்யப்படுதற்கு அமைந்ததாரும், ஆனால் அதக்கைய புனராயவு எதிலும் நிர்ணயிக்கப்படும் வாடகை, அவ்வாடகைக்குரிய காலத்துக்கு நேர் அடுத்த முந்திய 30 வருடகாலத்தில் வருடிக்கப்பட்ட வாடகையில் 50 சதவீதத்தைக்குமேல் கூடாதிருக்கும்
- (இ) குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருடகாலத்துள் 20 அறைகள் கொண்ட ஒரு யாததிரீகா சத்திரத்தை, அனூராதபுரம், அரசாங்க அதிபா திருப்பிடமும் வித்தகதில், குத்தகையாளர் நிறுட்தல் வேண்டும்
- (ஈ) குத்தகையாளர் அந்நிலத்தை ஒரு யாததிரீகா சத்திரம் தாபிக்கு மிடமாக உபயோகிக்கலாமேயன்றி வேறு எந்நோக்கத்துக்கும் பயன்படுத்தக்கூடாது

3 இக்குத்தகையை வழங்கக் கூடாதென இதன் கண்ணுள்ள திகதியிலிருந்து ஆறு வாரத்துள் எழுத்து மூலம் தக்க நியாயம் கூட்டினாலன்றி, இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ்,
காணி அதிகாரிக்காக

கொழும்பு,

1956 ம ஆஸி மார்ச்சு 9 ந ௨

LJ 882

முடிக்குரிய காணிய பிரமாணம் 21 (2) இன் கீழ் அறிவிப்பு

புத்தளம் மாவட்டம், தேவலகத்தற்று, கரம்பைப்பற்று, மகாலவெவா வினாத்தளம், ஸீப்பாசன அளவைப் பூவாங்க திட்டப்படம் 1 ல 62 ம காணித்துண்டிலிருந்து ஏறக்குறைய ஒரு ஏக்கர் விலதீரணமுள்ளதுமான ஒரு முடிக்குரிய துண்டைக் காணியை, அதன் கண ஒரு உரோமான் கத்தோலிக்க தேவாலயமும் ஒரு உரோமான் கத்தோலிக்க சங்காலையும் தாபிப்பதன் பொருட்டு, குத்தகைக்குத் தருகப்படி

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ்,
காணி அதிகாரிக்காக

கொழும்பு,

1956 ம ஆஸி மார்ச்சு 9 ந ௨

லிபாபம், அதிவந்தனைக்குரிய மேற்றிராணியா அவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனார்கள என இத்தால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

2 குறித்த நோக்கத்துக்கு வேண்டிய காணி கொடுக்கக் கூடியதாக விருக்கின்றது ஏனைய நிபந்தனைகளுடன் பின் வருவனவற்றுக்கும் அமைவாகக் குத்தகைக்காகிய குறித்த விண்ணப்பத்தை ஏற்று அனுமதிப்பதென உத்தேசிக்கப்பட்டுள்ளது —

- (அ) குத்தகைக்காலம் 99 வருடம்
- (ஆ) வாடகை வருடத்துக்கு ரூபா 1 25,
- (இ) குத்தகையாளர், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருட காலத்துள், ஒரு தேவாலயக் கட்டடத்தை, புத்தளம் அரசாங்க அதிபா திருப்பிடமும் வித்தகதில் குறித்த காணியில் நிறுட்தல் வேண்டும்,
- (ஈ) குத்தகையாளர், அந்நிலத்தை ஒரு உரோமான் கத்தோலிக்க தேவாலயத்துக்கும் சங்காலேக்குமாக உபயோகிக்கலாமேயன்றி வேறு எந்த நோக்கத்துக்கும் பயன்படுத்தக்கூடாது

3 இக்குத்தகையை வழங்கக் கூடாதென இதன் கண்ணுள்ள திகதியிலிருந்து ஆறு வாரத்துள் எழுத்துமூலம் தக்க நியாயம் கூட்டினாலன்றி இது வழங்கப்படும்.

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ்,
காணி அதிகாரிக்காக

கொழும்பு,

1956 ம ஆஸி மார்ச்சு 9 ந ௨

இல LJ 882

முடிக்குரிய காணிய பிரமாணம் 21 (2) ன கீழ் அறிவிப்பு

பள்ளிப்போலி, உடகமம், கண்ணலாவிலுள்ள “ஸ்ரீ உயார்த்த சாதக் பெளத்த இரோனா சபை” யின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாகிய திருவாளர்கள் என ஜீ இராமபண்டா, வை எம் அபாசின பண்டா என்பவர்கள், ஒரு ஏக்கர் விலதீரணம் கொண்ட ஒரு முடிக்குரிய காணித்துண்டு அதன் கண பெளத்த ஆலயமொன்று அமைப்பதன் பொருட்டு, குத்தகைக்குத் தருமாறு விண்ணப்பித்துள்ளனார்கள என இத்தால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது விண்ணப்பிக்கப்பட்டிருக்கும் குறித்த காணி நுவரெலியா மாவட்டம் உடகவகற்றப் பகுதியிலுள்ள கண்ணலாவாக கோறனையில், உடகமம் கிராமத்தில், நில அளவை செய்யப்பட்டதாயிருக்கின்றது

2 குறித்த நோக்கத்துக்கு காணி கொடுக்கக் கூடியதாகவிருக்கின்றது ஏனைய நிபந்தனைகளுடன் பின் வருவனவற்றுக்கும் அமைவாக மேற்படி குத்தகைக்காகிய விண்ணப்பத்தை அனுமதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது —

- (அ) வாடகை வருடம் ரூபா 1
- (ஆ) குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து 3 வருட காலத்துள் ஒரு நாம் போதனா மண்டபம் ஒரு திரு உருவக் கூடம், ஒரு பர்சு சாலை (இவை இத்தனத்துப் பின்னா ஆலயம் எனக் குறிப்பிடப்படும்) ஆகியனவற்றை, நுவரெலியா அரசாங்க அதிபா திருத்தப்படும் வித்தகதில், அக்காலியின்கண நிறுட்தல் வேண்டும்
- (இ) குறித்த குத்தகையாளர் அவ்விடத்தை ஓர் பெளத்த ஆலயம் அமைக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எந் நோக்கத்துக்கும் பயன்படுத்தக்கூடாது,
- (ஈ) குறித்த குத்தகையாளர் ஆலயம் கட்டி முடித்து ஆறு மாத காலத்துக்கிடையில் பொது நம்பிக்கைப் பொறுப்பாளரால் அங்கீகாரமளிக்கப்பட்ட ஓர் உறுதிசாதனமூலம் அவ்வாலயத்தை

அப்பணித்தல வேண்டும் அவ்வாறு அப்பணிக்கப்பட்டதது, ஆலயத்தின் நமபிக்கைப் பொறுப்பாளர்களுக்கு அல்லது அதனை நடாத்தும் விகாராதிபதிக்கு, இச் சந்தர்ப்பத்தில் எவரோ அவருக்கு, அக்காணி 99 வருடகாலத்துக்குக் குத்தகையாகக் கொடுக்கப்படும்

3 இக்குத்தகையை வழங்கக் கூடாதென இதன கண்ணுள்ள திகதியிலிருந்து ஆறு வாரத்தான எழுத்துமூலம் தக்க நியாயம் காட்டினாலன்றி, இது வழங்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே மெண்டில, காணி அதிகாரிகளாக

கொழும்பு, 1956 ம் ஆம் மார்ச்சு 9 ந் உ.

இல L J 730

முடிக்குரிய காணிப் பிரமாணம் 21 (2) ன் கீழ் அறிவிப்பு

வவுனியா கூட்டுறவுக் கமிட்டிபற்றி பொருள் விற்பனைச் சங்கச்சமூகம் காலநடையப் பட்டியின் பொருட்டும் மேய்ச்சற்றரையின் பொருட்டும் உபயோகிப்பதற்கு வவுனியா மாவட்டம் வவுனியா தெற்குத் தமிழ்ப் பிரிவு வேப்பக்குளத்தில் 10 ஏக்கர் வரை விஸ்தீரணமுள்ள முடிக்குரிய வேர் துண்டுகாணியைக் குத்தகைக்குக் கேட்டு விண்ணப்பித்திருக்கிறது எனறு இத்தால் அறிவித்தல் செய்யப்படுகிறது.

2 குறித்த காணி—

வடக்கு மனலா-வவுனியா வீதி, கிழக்கு தச்சுத்தனகுளம், தெற்கு முடிக்குரிய காணி, மேற்கு ஒழுங்கு, ஆகிய எல்லைகளாக கொண்டதாய் குறித்த கருமத்தின் பொருட்டு கிடைக்கக் கூடியதாயிருக்கிறது.

3 வீணிய நிபந்தனைகளுடன் பின்வரும் நிபந்தனைகளுக்கமவாக குறித்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு குத்தகைக் கொடுக்க உத்தேசிக்கப்படுகிறது —

- (அ) காலம் 10 ஆண்டுகள், மேலும் 10 ஆண்டுகளுக்குக் குத்தகையைப் புதுக்கவேண்டுமானால் அப்படிச் செய்யலாம்,
- (ஆ) வாடகை ஒவ்வொரு ஆண்டுகொருமுறை புளராயவு செய்யப்படுவதற்கமவாக ஆண்டுக்கு 100 ரூபா,
- (இ) குத்தகைக்காரர் குறித்த காணியை ஓர் கால நடைபட்டியின் பொருட்டும் மேய்ச்சற்றரையின் பொருட்டாக உபயோகிக்கவேண்டுமேயன்றிவேறெக்கருமத்தின் பொருட்டும் உபயோகிக்கக் கூடாது

4 குறித்த குத்தகையைக் கொடுக்கக் கூடாதெனறு, இதனத்துத் திகதியிலிருந்து ஆறுவாரங்களுக்கிடையில் தக்க எழுத்துமூலமாக எனக்குக் காட்டினாலன்றி அக்குத்தகைக் கொடுக்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே மெண்டில, காணி அதிகாரிகளாக

கொழும்பு, 1956 ம் ஆம் மார்ச்சு 9 ந் உ.

இல L J 870

1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம் பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

பேக்குமபுற கூட்டுறவுப் பண்டசாலைச் சங்கம் (வரையறுக்கப்பட்டது), வதுளை மாவட்டத்தைச் சேர்ந்த உடுகின்தா பகுதியிலுள்ள அலவத்துக் கொடை கிராமத்திலுள்ளதும் 458 ம முடிவான கிராமத்திட்டப்பட்டத்தில் 419 ம காணித் துண்டுமாதிய முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய 20 பேச நிலத்தை அதில் ஒரு பண்டசாலை நிறுவுதற்பொருட்டு குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளனா எனபது இத்தால் அறியப்படுகிறது

2 இந் நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

- (அ) காலம் 30 வருடம்,
- (ஆ) வாடகை வருடம் ரூபா 1,
- (இ) குத்தகையைப் பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருட காலத்துள், வதுளை மாவட்ட அரசாங்க அதிபர் திருப்பதிப்படும படியாக, அந்நிலத்தில் ஒரு பண்டசாலை நிறுவுதல் வேண்டும்
- (ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு பண்டசாலை தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு ஏதற்கும் பயன்படுத்தக் கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறுமீழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே மெண்டில, காணி அதிகாரிகளாக

கொழும்பு, 1956 ம் ஆம் மார்ச்சு 9 ந் உ.

இல L S 3462

1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம் பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

ஏறவகவெல் மகில சாயித்தியின் நமபிக்கைப் பொறுப்பாளரும், ஏற வெகவெலையைச் சேர்ந்தவாகருமாதிய திருமதி ஏ ஆர் ஜே மேனிக்கா, திருமதி எம் எம் நந்தாவதி, திருமதி பி ஜி ரேசலின் என்பவர்கள் இரொத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கடவத்தை-மெத் கோருளையைச் சேர்ந்த மென்றிகுமபுறக் கிராமத்தில் உள்ளதும் 515 ம முடிவான கிராமத் திட்டப்பட்டத்தில் 84 ம காணித்துண்டுமாதிய முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய அரை ஏக்கர் நிலத்தை அதில் ஒரு கூட்ட மண்டபம் நிறுவுதற் பொருட்டு, குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளனா எனபது இத்தால் அறிவிக்கப்படுகிறது

2 இந் நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

- (அ) காலம் 5 வருடம்,
- (ஆ) வாடகை வருடம் ரூபா 1,
- (இ) குத்தகையைப் பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருட காலத்துள், இரத்தினபுரி மாவட்ட அரசாங்க அதிபர் திருப்பதிப்படும படியாக, அந்நிலத்தில் ஒரு கூட்ட மண்டபத்தை நிறுவுதல் வேண்டும்,
- (ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு கூட்ட மண்டபம் தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு ஏதற்கும் பயன்படுத்தக் கூடாது

3 குத்தகை வழங்கப்படக்கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு மீழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்.

டபிள்யூ டபிள்யூ ஜே மெண்டில, காணி அதிகாரிகளாக

கொழும்பு, 1956 ம் ஆம் மார்ச்சு 9 ந் உ.

இல IS 3483

1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம் பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

தலாவை கிராம அபிவிருத்திச் சங்க நமபிக்கைப் பொறுப்பாளர்களாதிய திருவாளர்கள் ரிக்கிரி பண்டா விஜயசந்தர், கெறத் முதியானசெலாசேறனகாமி டேவிட் என்பவர்கள் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மேற்கு நுவரகம் பலாதத் பெருமபாக இறைவரி உத்தியோகத்தரின பிரிவுக்குட்பட்ட தலாவைக் கிராமத்திலுள்ளதும் 302 ம முடிவான கிராமத்திட்டப்பட்டத்தில் 27 ம காணித்துண்டுமாதியமுடிக்குரிய காணியிலிருந்து 60 அடி நீளமும் 40 அடி அகல் விஸ்தீரணமும் உள்ள நிலத்தை அதில் ஒரு கூட்ட மண்டபம் நிறுவுதற் பொருட்டு குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளனா எனபது இத்தால் அறியப்படுகிறது

2 இந் நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

- (அ) காலம் 5 வருடம்,
- (ஆ) வாடகை வருடம் ரூபா 1 25
- (இ) இக்குத்தகையைப் பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருட காலத்துள், அனுராதபுரம் அரசாங்க அதிபர் திருப்பதிப்படும படியாக, அந்நிலத்தில் ஓர் கூட்ட மண்டபத்தை நிறுவுதல் வேண்டும்,
- (ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு கூட்ட மண்டபம் தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு ஏதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு மீழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்து மூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே மெண்டில, காணி அதிகாரிகளாக

கொழும்பு, 1956 ம் ஆம் மார்ச்சு 9 ந் உ.

இல L J 717

1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம் பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

பல்லெருவா கோவில் புனருத்தாரண சங்க நமபிக்கைப் பொறுப்பாளர்களாதிய திருவாளர்கள் கே ரத்தனு ஆர் அப்புவா, எல் கமாயா, யு அபரன் என்பவர்கள் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த வவுனியாத் தெற்கிலுள்ள (சிக்களப் பகுதி) பல்லெருவாக கிராமத்திலுள்ள முடிக்குரிய

சூரிய காணியிலிருந்து ஏறக்குறைய ஒரு ஏக்கர் விஸ்தீரணமுள்ள நிலத்தை, அதில் ஒரு புத்த கோவில் நிறுவதற்கு பொருட்டு, குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளார் என்பது இத்தால் அறிவிக்கப்படுகிறது

2 நாலா பக்கமும் காடுகளால் சூழப்பட்ட இந்த முடிக்குரிய நிலம் கொடுக்கக் கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்புலவழிவழி அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) வாடகை வருடம் ரூபா 1

(ஆ) குத்தகை பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து இரண்டு வருட காலத்தின, வவுனியா மாவட்ட அரசாங்க அதிகார திருப்திபடுத்தப்பட்டபடியாக, அந்நிலத்தில் ஒரு கோவிலும், குருமார தங்குவதற்கு விடுகின்றும், ஒரு ஸ்தூபியும் நிறுவுதல் வேண்டும்

(இ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு புத்த கோவில் தாபிக்க உபயோகிக்கலாமென்றி, வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் கோவில் கட்டி முடிந்த ஆறு மாத காலத்திற்குள் அதை பொது நமிக்கைய பொறுப்பாளர் ஆயோஜித்த உறுதிப் பத்திரமூலம் அப்பணிக்க வேண்டும் அப்படிச் செய்த காலத்தில் இந்த நிலத்தை நமிக்கைய பொறுப்பாளருக்கோ அல்லது கோவில் நடத்தும் விகாராதிபதிகளோ ஏற்றபடி 99 வருட காலத்திற்குக் குத்தகையாகக் கொடுக்கப்படும்

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு மாதங்களுள் செல்லுபடியான காரணங்கள் எழுத்து மூலம் காட்டினு லன்றி இது வழங்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே மெண்டிஸ்,
காணி அதிகாரிகளாக

கொழும்பு,

1956 ம் மார்ச் 9 ந் உ.

இல LS 3193

1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப்பிரமாணங்கள் 21 (2) ம் பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

நாலுபுரவா கிராம அபிவிருத்திச் சங்க நமிக்கைய பொறுப்பாளர்களாகிய றி எம் சதுநிலமே, எச் ஏ பீரில் சிலவா என்பவர்கள் வதுளை மாவட்டத்தைச் சேர்ந்த வெல்லசா பகுதியிலுள்ள நாலுபுரவா கிராமத்திலுள்ளதும் 144 ம முடிவான கிராமத்திட்டப் பட்டத்தில் 15 AY ம காணித் துண்டுகளாக முடிக்குரிய காணியிலிருந்து ஏறக் குறைய அரை ஏக்கர் நிலத்தை, அதில் ஒரு கூட்ட மண்டபம் நிறுவுதற்கு பொருட்டு, குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளார், என்பது இத்தால் அறிவிக்கப்படுகிறது

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக் கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்புலவழிவழி அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம் 5 வருடம்

(ஆ) வாடகை வருடம் ரூபா 2 50,

(இ) குத்தகையை பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருட காலத்தின, வதுளை மாவட்ட அரசாங்க அதிகார திருப்திபடுத்தப்பட்டபடியாக, அந்நிலத்தில் ஒரு கூட்ட மண்டபத்தை நிறுவுதல் வேண்டும்

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் பொது சனங்கள் பாவிக்கும் அந்நிலத்திலுள்ள கிணற்றை அரசாங்க அதிகாரின திருப்திக்கு வைத்திருக்க வேண்டும்,

(உ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு கூட்ட மண்டபம் தாபிக்கவும், கிணறு வெட்டவும் உபயோகிக்கலாமென்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு மாதங்களுள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினு லன்றி இது வழங்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே மெண்டிஸ்,
காணி அதிகாரிகளாக.

கொழும்பு,

1956 ம் மார்ச் 9 ந் உ.

இல LS 749

1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம் பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

திருகோணமலை பிரதான கத்தோலிக்க குரு (பிஷ்பு) திருகோணமலை மாவட்டம், தம்பலகாடும் பத்துவில் கந்தளாய குடியேற்றத்திலுள்ள உளளதும், மாகோ-திருகோணமலை புகைமீர்தப் பாதையில் 19½ ம கட்டையிலுள்ள முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய இரண்டு

ஏக்கர் நிலத்தை ஒரு ரோமன் கத்தோலிக்க தேவாலயம் நிறுவதற்கு பொருட்டு குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளார் என்பது இத்தால் அறிவிக்கப்படுகிறது

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக் கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு, பின்புலவழிவழி அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம் 99 வருடம்,

(ஆ) வாடகை வருடம் ரூபா 10,

(இ) குத்தகை பெறுபவர்கள் குத்தகை தொடங்கிய இரண்டு வருட காலத்தின, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிகார திருப்திபடுத்தப்பட்டபடியாக அந்நிலத்தில் ஒரு தேவாலயமும், கோவில் கட்டமையாறும் குருவரிப்பதற்கு ஓர் வீடும மற்றும் கோவிலை நிரவாகம் செய்வதற்குத் தேவையான கட்டடங்களும நிறுவுதல் வேண்டும்

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை மேலே (இ) ல கூறப்பட்டிருக்கும் தேவைகளுக்கேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு மாதங்களுள் செல்லுபடியான காரணங்கள் எழுத்து மூலம் காட்டினு லன்றி இது வழங்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே மெண்டிஸ்,
காணி அதிகாரிகளாக

கொழும்பு,

1956 ம் மார்ச் 9 ந் உ.

காணிக் கச்சேரி அறிக்கை

கீழ்க்கண்ட அட்டவணியில் குறிப்பிடும் விபரங்களடங்கிய முடிக்குரிய பூமியில் பங்குகளை கொடுப்பதற்கு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்

2 எல்லா விண்ணப்பங்களும் மட்டக்களப்பு பிரிவு அரசாங்க அதிகாரிகளுக்கு 1956 ம் ஆண்டு சித்திரை மாதம் 20 ந் திகதி அல்லது அதற்கு முன் சேர்வேண்டும் கீழ்க்கண்டபடி திரி எல்லா விண்ணப்பங்களும் இருக்கவேண்டும்

3 பங்குகளைக் கொடுப்பதற்கு தகுந்த விண்ணப்பக்காரர்களை தெரிவு செய்ய 1956 ம் ஆண்டு சித்திரை மாதம் 27 ம் திகதி, காலம் 9 மணிக்கு மட்டக்களப்பு கச்சேரியில் ஒரு காணிக் கச்சேரி நடத்தப்படும் ஒவ்வொரு விண்ணப்பக்காரரும் கட்டாயம் காணிக் கச்சேரிக்கு சமூகம் கொடுக்கவேண்டும் அல்லது அவருக்காக இன்னொருவரை எழுத்து மூலம் அனுப்பவேண்டும் விண்ணப்பக்காரரோ அல்லது அவருக்காக இன்னொருவரோ சமூகம் கொடுக்காவிட்டால் காணி பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பக்காரர் விருப்பமில்லையென எடுத்துக் கொள்ளப்படும்

4 தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பக்காரரும் தன் தெரிவு அறிவிக்கப்பட்டவுடன் ஒரு ஏக்கருக்கு 3 ரூபாய் வீதம் கொடுக்கப்படவிருக்கும் காணிக் குற்றபணம் உடனே கட்டவேண்டும் எந்தக் காரணத்தையும் கொண்டும் குற்றபணம் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயமாக குற்றபணம் திருப்பிக் கொடுப்பதா இல்லையா என்பதில் காணிக் கொமிசினரின தீர்ப்பு முடிவானது

5 அரசாங்க கிருஷிக் பாடசாலைகளிலிருந்து சித்தியடைந்த வெளி யேறியவர்களிடமிருந்தும் கீழ்க்கண்டபடி வருமானமுள்ள வகுப்பாரில் சேர்ப்பவர்களிடமிருந்தும் (தனிப்பட்டவர்கள் அல்லது கம்பெனிகள்) வரும் விண்ணப்பங்கள் கவனிக்கப்படும்

6 ' ஏ ' வகுப்பு ஒரு வருஷத்துக்கு ரூபாய் 12,000 வரை வருமான முள்ளவர்களும் (விவாகமாகாதவர்கள்) ரூபாய் 24,000 வரை வருமானமுள்ளவர்களும் (விவாகமானவர்கள்) ஒரு ஆளுக்கு 50 ஏக்கருக்கு மேற்படாமல் பங்குகளை பெறுவர்

7 ' பீ ' வகுப்பு மேற்கூறிய தொகைக்கு மேற்பட்ட வருமானமுள்ளவர்கள் ஒரு ஆளுக்கு 200 ஏக்கர் வரை பெறுவர்.

வருமானத்தின் அத்தாட்சிக்காக, வருமானவரி இலாகாவால் கண்டியாக கொடுக்கப்பட்ட வரிமதிப்பு அறிக்கையை காணிக் கச்சேரியில் காட்ட வேண்டும்

8 ' ஏ ', வகுப்பில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பக்காரருக்கு காணி பண்படுத்தல் சட்டத்தின் கீழ் (எல் டி ஓ) காணி கொடுக்கப்படும் " பீ " வகுப்பில் உள்ளவர்களுக்கு முடிக்குரிய காணிக் சட்டத்தின் கீழ் நீண்டகாலம் குத்தகையில் கொடுக்கப்படும் காணி பண்படுத்தல் சட்டத்தின் கீழ் கொடுபட்ட காணிகளுக்குத் திருத்தப்படாத காணியின் பெறுமதியில் 4 வீதம் வருடாந்தப் பணமாய் இருக்கும் கொடுக்கப்பட்ட காணிகளுக்கு வரி திருத்தப்படாத காணியின் பெறுமதியில் 4 வீதம் 30 வருஷத்திற்கு ஒரு முறை வரி திருத்தியமைக்கப்படும்

தொடக்கத்தில் நீண்டகால குத்தகை 60 வருஷத்திற்கு கொடுக்கப்படும் குத்தகை எடுப்பவா விருமபிணை குத்தகையை இன்னும் 60 வருஷத்திற்கு நீடிக்கலாம்.

7 இந்நகர காணிகளுக்கு தகுதியான பயிர்கள் எனவென்பதை காணிகளுக்கு நேரே கீழ்க்கு காட்டப்பட்டிருக்கிறது தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பகாரர்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அபிவிருத்தி முறைப்படி பயிர்களை உண்டாக்கி திருத்தவேண்டும்

8 குத்தகை முதலானவற்றின் முழு விபரங்களையும் கீழ் மாகாண அதிபர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்

எஸ் சி அருளியிரகாசம்,
மட்டக்களப்பு கச்சேரி, மட்டக்களப்பு, மாவட்டார் அரசாங்க
1956 ம ஆண்டு பங்குனிமீள், அதிபருக்காக

பூமியின் அட்டவணை

காரியாதிகாரியின் பிரிவு ஏறாஜா கோற்றைப் பற்று,

கிராமம் பனனிச்சங்கேணி,

காணியின் பரப்பு திருகோணமலை-மட்டக்களப்பு ரேட்டிற்குக் கீழ்க்கே,
33½ க்கும் 34½ க்கும் இடையே உள்ள 500 ஏக்கர் கொண்ட பூமி,

காணிகளுக்கான தகுதியான பயிர்கள் தென்கிழை,

காரியாதிகாரியின் பிரிவு ஏறாஜா கோற்றைப் பற்று,

கிராமம் மாங்கேணி,

காணியின் பரப்பு திருகோணமலை-மட்டக்களப்பு ரேட்டிற்குக் கீழ்க்கே,
26 ம 32 ம கடன்களுக்கு இடையே உள்ள 400 ஏக்கர் கொண்ட பூமி

காணிகளுக்கான தகுதியான பயிர்கள் தென்கிழை

மாங்கேணி, பனனிச்சங்கேணி கிராமத்தில் உள்ள முடிக்குரிய காணியில் பங்குகள் பெறுவதற்கு விண்ணப்பம்

1956 ம ஆண்டு (மாசி) பங்குனிமீள் 9 ந திகதி வெளியான 10,902 ம இலக்க அரசாங்க கெசெற்றில் உள்ள அறிவித்தலின்படி

- 1 விண்ணப்பகாரரின் பெயரும் விலாசமும் _____
- 2 நிரந்தரமாக விவாகும் இடம் _____
- 3 தொழில் _____
- 4 இலங்கை வாசியா _____
- 5 விவாகமானவரா, அல்லது விவாகமாகி நபரா _____
தாபிரிப்பினாலானவரின் தொகை _____
- 6 விண்ணப்பகாரர் ஒரு கம்பனியாயிருந்தால், டிரக்டர்களுடைய பெயர்கள், சாதி, மொத்தமான பங்குகள், இலங்கை வாசிகளுக்கு உள்ள பங்குகள் முதலியவற்றை கூறும் _____
- 7 வருமானவரி இலாகாவின் கடைசி வரிமதிப்பு அறிக்கையின்படி வருடாந்த வருமானம் _____
- 8 பணம் சேமித்திருந்தால் அவற்றின் தொகை _____
- 9 சொந்தக் காணியின் விபரங்களும் அவற்றால் உட்கரு உண்டாகும் பிரயோசனங்களும் _____

மேட்டு நிலம் வேளாண்மை நிலம்
ஏ ரு ப ஏ ரு ப

- 10 குத்தகையில் அல்லது காணி பண _____
படுத்தல சட்டத்தின்கீழ் முடிக்க _____
குரிய காணிகள் பெற்றிருந்தால் _____
அவற்றின் விபரங்களும், பிர _____
யோசனங்களும் _____
- 11 நீர் செய்ய விருமபும பயிர் _____
- 12 வருடாந்தம் காணியில் செலவுறிகக உத்தேசித்திருக்கும் பணத் தொகை _____

விண்ணப்பகாரரின் கையொப்பம்

திகதி _____